

Lesson 2: Some Basic Words & Phrases

,e;j ghlj;jpy; ehk; rpy mbg;gil thh;j;jfshd 'Mk;" " ,y;iy" vd;fpw thh;j;jfisg; ghg;g;Nghk;.

हाँ = YES (haa~ - 'h' vd;gij rw;W %f;fhy; cr;rhp;fTk;)

नहीं = NO (e`p) - ,y;iy)

`pe;jpapy; "Mk;" " ,y;iy" vd;gij ,d;Dk; khpahijahf cr;rhp;f;f gy topfs; cs;sd. mit:

"जी" (JI). "IP" - ,ij gpyypd; Muk;g;jjpNyh my;yJ filrpapNyh cgNahf;f;fyhk;

जी हाँ = YES (or "Yes, sir"... Ji Haa~ "IP `h" – `h"it rw;W %f;fhy; cr;rhp;fTk;)

जी नहीं = NO (or "No, sir"... Ji Nahi~ IP e`p)

* Note that you can place "JI" after "haa~" or "nahi~" too:

हाँ जी = YES (or "Yes, sir"...Haa~ Ji)

नहीं जी = NO (or "No, sir"... Nahi~ Ji)

Here is a good place to say that you can use जी (ji) on its own. When alone it could mean also "YES", so if you reply to a question just with "ji", you are speaking proper Hindi.:

Well after you've learned that, it's time to learn how to say "Hello" and "Goodbye". Here they are:

नमस्ते = नमस्ते! Hello! OR Goodbye! (Namaste)

As you see, "namaste" is universal, just like Italian "Ciao" for example, which also can be used for both - hello and goodbye. There is another form of "namaste". It's *namaskar*, bearing the same meaning; you can use it instead of "namaste". They're fully interchangeable. Of course if you want to be more polite, you can add the famous "ji" particle :-)

In India you can almost divide the population into two parts according to their religion. The first parts are Hindus and the second one - Muslims. Because of their religious believes, they sometimes use different words when speaking. For example a Muslim could use the Arabic "assalamu alaikum" (peace be upon you, salam /selam/ means peace, it's the same as hebrew "shalom") instead of the Hindu "namaste", because Muslims use many Arabic words. If somebody greet you with "assalamu alaikum" you have to answer with "walaikum assalam" (peace be upon you too). In Urdu (and thus in

Hindi) they say "khuda hafiz" for "goodbye". If you meet a Muslim you can use that for goodbye.

Next we'll learn two words, designating "thanks" or "thank you":

धन्यवाद = தன்யவாத் - Thank you. (Dhanyavaad, ‘jd;athj;’ - ,jpy; Kjy; j’itAk; filrp ‘j;’ijAk; rw;W mOj;jkhf cr;rhpf;fTk;) it's the "native" Hindi word)

शुक्रिया = ஷக்ரியா - Thank you. (Shukriyaa, it's a word from Arabic origin, coming from the Arabic word "shukran")

We'll end this lesson with a phrase, meaning "Where are you from". You don't have to know what the words in there really mean; remember it just as a phrase:

आप कहाँ से हैं? = ஆப் கஹா: ஸே ஹெ:? – நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?
Where are you from?

Lesson 3: Pronouns.

First, a basic table of the Hindi personal pronouns. Then, I'll give some explanation.

SINGULAR		PLURAL	
(हिंदी) Hindi	English	(हिंदी) Hindi	English
मैं मे (main, mai~) - நான்	I	हम हम (ham) நாங்கள்	We
तू तू (tu) நீ	You (intimate)	आप आप (aap) தாங்கள்	You
तुम तूम (tum) நீ	You	वे वे - अवர்கள் (ve)	They/These
वह / यह वஹ் யஹ் - अतु இது (voh/vah) (yeh)	He/She/It/That	ये ये (ye) இவைகள்	They/Those

तू – तू (tu) is used only for very close person, e.g. your girlfriend / boyfriend. Then तुम – तूम (tum) is probably the most used word for "you" (sg) in Hindi. You can say that to everybody unless you want to be polite, if so you can use the word "aap" (आप- आप).

NB. When using "aap" (आप - आप) or "tum" (तुम - तूम) you have to conjugate the verb for plural, since they're actually the plural form of "you". Well, you don't know how to conjugate at this point, but do remember that rule! When meeting for the first time and when politeness is needed better use 'aap' for 'you'!

Now let's have a look at some demonstrative pronouns:

यह = यஹ்	- This (yeh / yah)	- இது
वह = वஹ்	- That (voh / vah)	- அது
ये = ये	- These (ye)	- இவைகள்
वे = वे	- Those (ve)	- அவைகள்

Now for the possessive pronouns:

SINGULAR		PLURAL	
(हिंदी) Hindi	English	(हिंदी) Hindi	English
मेरा - मेरा (mera) என்னுடைய	My	हमारा -हमारा (hamara) எங்களுடைய	Our
तेरा - तेरा (tera - /tu/) உன்னுடைய	Your	आपका - आपका (aapka) தங்களுடைய	Your
तुम्हारा -तुम्हारा (tumhara - /tum/) உன்னுடைய	Your	उनका - उनका (unka) அவருடைய	Their

उसका -உஸ்கா
(uska) அவனுடைய

His

I think one can build many sentences with so many pronouns. So, let's say something in hindi at last! ;-)

है = ஹெ is (hai /hae/) - இருக்கிறது

मेरा नाम Peter है= மேரா நாம் பீட்டர் ஹெ! (Mera naam Peter hai. नाम - நாம் (naam) means "name"). My name is Peter.

NB: The verb in Hindi is placed always at the end of the sentence. That's a feature which many Asian languages share as well. So, Hindi is an SOV language (i.e Subject-Object-Verb). In our case, we don't say "My name is Peter", but "My name Peter is". That's the proper word order in Hindi. *More examples:*

उसका नाम Peter है. - உஸ்கா நாம் பீட்டர் ஹெ! - அவன் பெயர் பீட்டர். His name is Peter.

यह पानी है. = யே பாணி ஹெ! - இது தண்ணீர் - This is water.

यह घर है. = - யே கர் ஹெ! - இது வீடு - This is a house.

Lesson 4: Genders in Hindi. Hindi Verbs - Part 1.

Genders in Hindi:

Unlike many European language that have 3 genders or unlike other (e.g. English), which don't have any genders, **Hindi has just two - masculine and feminine**. There isn't really any reliable rule of what types of words are masculine and which are feminine. However, you can easily get the gender of a word by looking at it's ending. **Most hindi words end in a vowel! If a word ends in a it is masculine. If a word ends in i (actually long i - ee) it is feminine.** There are of course, words ending in consonants or other vowels. They are few, and their gender cannot unfortunately be predicted from their endings. So, you have to learn their gender. When we learn the adjectives, how to conjugate **(Add inflections showing person, number, gender, tense, aspect, etc.)** verbs etc, you'll see that those -a and -i ending are very important! So, please remember that well:

-a (ा) - general mark of masculine words (singular!) - Nouns, adjectives, verbs

-i (ी) - general mark of feminine words (even both - singular and plural) - nouns, adjectives, verbs

Here comes even better news. Many Hindi masculine words (ending in -a of course:) can be easily turned into feminine ones by simply replacing the -a ending with -i! Let's show you some examples to clear up what I said:

लडका (लडका) = பையன் - boy,

लडकी (लडकी) = பெண் - girl - “ल” யை சற்று அழுத்தி சொல்லவும்

(Many hindi speakers would pronounce the 'd' in lardka/ladki as "R", so don't wonder if you see somebody write in irc-chats "larka" or "larki")

बिल्ला(बिल्ला) = பூனை (ஆண்)

tomcat, बिल्ली (बिल्ली) = பூனை (பெண்) cat, pussycat

Masculine Words, ending in -a:

कमरा (कमरा) = room - அறை

केला (केला) = banana - வாழைப்பழம்

तारा (तारा) = star - நட்சத்திரம்

हवा (हवा) = wind - காற்று

Feminine Words ending in -i (-ee):

चीनी (चीनी) = sugar - சர்க்கரை

नकड़ी (नकड़ी) = spider - சிலந்தி- “ड” யை சற்று அழுத்தி சொல்லவும்

पक्षी (पक्षी) = bird - பறவை

Words ending in consonant:

डोस्त (தோஸ்த்) = friend - நண்பன் (Masculine)- “தோ” வை சற்று அழுத்தி சொல்லவும்

किताब (கிதாப்) = book (Feminine) “ப்”யை சற்று அழுத்தி சொல்லவும்

औरत (ஔரத்) = woman (Feminine)

Words ending in a vowel different from -a or -i:

गुरु (குரு) = teacher - “கு” வை சற்று அழுத்தி சொல்லவும்.

To the general rule of the -a and -i ending there exist some exceptions. That is, there exist some masculine words, which end in -i. Such a word is, for example, the word for "man" (and what more masculine than that, lol) - *admi*:

आदमि (ஆத்மி) = man - “த்” யை சற்று அழுத்தி சொல்லவும்

पानी (பானி) = water (ठंडा पानी – டண்டா பானி = குளிர்ந்த தண்ணீர் - cold water)

Verbs in Hindi. General Information.

Every hindi verb ends in **-na**! Remember this! That's the main form of the verb, i.e. the *infinitive*.

-ना (-na) is the verb ending in the infinitive form of all verbs in Hindi

Some verbs:

खाना (கானா)	= to eat - சாப்பிட
पीना (பீனா)	= to drink - குடிக்க
जाना (ஜானா)	= to go - போவதற்கு
आना (ஆனா)	= to come - வருவதற்கு
करना (கர்னா)	= to do செய்வதற்கு (remember that verb, it's used in many other "compound" verb forms)
देना (தேனா)	= to give - கொடுப்பதற்கு
लेना (லேனா)	= to take - கொடுப்பதற்கு
लिखना (லிக்னா)	= to write - எழுதுவதற்கு
पढ़ना (பட்னா)	= to read - படிப்பதற்கு
समझना (சமஜ்னா)	= to understand - புரிந்து கொள்வதற்கு
समझाना (சம்ஜானா)	= to explain விளக்குவதற்கு (i.e. to make someone understand)
सीखना (சீக்னா)	= to learn - கற்றுக்கொள்வதற்கு

To get the root of the verb you have to remove the **-na** ending. Once you've done that, you can conjugate the verbs.

You remember the rule about words ending in **-a/-i**, right? So here is the moment to talk about plural. In plural, the masculine **-a** ending becomes **-e** and the feminine **-i** ending remains **-i** (or becomes **-i~**). So here it is once more, especially for you:

- a (ा) - general mark of masculine words (singular!) - MASC. SG.
- e (े) - general mark of masculine words (plural!) - MASC. PL.
- i (ी) - general mark of feminine words (even both - singular and plural) - FEM. SG. **and** FEM. PL. (sometimes for pl - **-in** /-i~/ though!)

Now back to verbs:

Add "ता" (ता) to verb-root for masculine singular and "ते" (ते) for masculine plural. Add "ती" (ती) for feminine singular and plural.

Examples:

खाता (काता) = eat - सांपिड
पीता (पीता) = drink - कुडिक्क

etc., etc., *Note that those are conjugated verbs, but not ready to use, i.e. you **cannot** say "मे काता", you need to use the copula (linking verb) "**to be**", so please be a bit patient, and wait until I have explained the most important verb in Hindi, *the verb "to be"*:

The verb "TO BE" (Hona - होना)

मैं हूँ = मे हूः - नान इरुक्किरेन. - I am
तू है = त्रा हू - நீ इरुक्किறாய் - You (intimate) are
तुम हो = त्रुम् हू - நீ इरुक्किறாய் - You are
वह है वो हू = अवन् इरुक्किறान - He/She/It/That is
हम हैं - हम् हूः = नाங்கள் इरुक्किறோम् - We are
आप हैं = आप् हूः - தாங்கள் இரुக்கிறீர்கள் - You are
वे हैं = வே हूः - அவர்கள் இரुக்கிறார்கள் - They are

Let's give you a pattern: Verb root + TA / TE / TI + Conjugated corresponding form of "Hona" (to be) = Present Imperfect Tense

(Oh, I forgot to mention it anywhere :/ - *Hindi does not have articles!*)

Some examples:

मैं खाता हूँ = मे काता हू - नान सांपिडुकिरेन - I eat.
लडका खाता है. - लडका कात्ता हू = डेयन् सांपिडुकिरान -

लडकी खाती है.	The (A) boy eats. = लडकी काத்தि ह्ये - பெண் சாப்பிடுகிறாள் - The (A) girl eats.
आप पीते हैं.	= ஆப் பீதே ஹெ: - நீங்கள் குடிக்கிறீர்கள் - You (polite sg) eat OR You (plural) eat.
मैं पानी पीता हूँ.	= மே பாணி பீதா ஹூ - நான் தண்ணீர் குடிக்கிறேன் I drink water.
तुम पानी पीते हो.	= தும் பாணி பீதே ஹோ - நீ தண்ணீர் குடிக்கிறாய் You drink water.

NB! "TUM", what is the most used word for "you" is actually in **Plural!** So whenever you use it conjugate the verb for plural!

Here is another, slightly "funny", example:

मैं सिगरेट पीता हूँ. - .மே சிகரெட் பீத்தா ஹூ - நான் சிகரெட் பிடிக்கிறேன். - I smoke a cigarette. - The literal meaning of the sentence is "I drink a cigarette.", but every language has its oddities and peculiarities

Lesson 5: Hindi Verbs - Part 2.

Present Continuous Tense:

Verb Stem + रहा / रहे / रही (ரஹா/ரஹே/ரஹி) + Present Tense of "Hona" (ஹோனா- (to be)

For those who don't like grammatical terms and don't know for sure what is a "continuous tense", I'll tell that it's the same as the English verbs, ending in "-ing". So if you want to say that you "read" a book in the moment of speaking, you have to say "I am reading a book", not simply "I read a book", because the last could mean that you read a book in general, i.e. you're not reading it in the moment of speaking. So let's clear all that out with some examples.

मैं किताब पढ रहा हूँ.- மே கிதாப் பட் ரஹா ஹூ= நான் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன் - I'm reading a book.

मैं पानी पी रहा हूँ. (மே பாணி பீ ரஹா ஹூ) = நான் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறேன் - I'm drinking water.

मैं रोटी खा रही हूँ. (மே ரொட்டி கா ரஹி ஹூ) = நான் ரொட்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் (பெண் என்பதினால் “ரஹி” என்று உச்சரிப்பு வந்துள்ளது) I'm eating bread. (a girl speaking!)

The verbs stem and raha/rahe/rahi are pronounced almost as one (at once), although they're written separately. Sometimes in colloquial speech, they are shortened even more. The "raha hu~" for example is pronounced "rahu~", "raha hai" as "rahai", "raha hai~" -> "rahai~"...

Past Tense:

Building past is easy. Just take the root of a verb and add -a, -e, or -i, respectively for Masculine Singular, Masculine Plural and Feminine both - Singular and Plural:

Verb Stem + ा/े/ी (-A/-E/-I) = Past Tense

NB! For verbs whose stem end in a vowel you have to add या/ये/यी (या,ये,यी)

E.g. खाना (काना)-> खा (का)-> खाया - (काया)(Khana -> Kha (stem) -> Khaya)

Some Verbs are irregular. I'll show you some of them (A little below you'll see the past of 'to be', which is needed to build the imperfect past tense, necessary to be able to say such phrases as "I've used to go ..."):

Past of जान (Janaa = to go)

गाया /	गाये /	गायी /	गायीं
काया /	काये /	कायी /	कायीः
(1: Masc.	Sg, 2: Masc. Pl.	3: Fem. Sg,	4: Fem. Pl.)

To build the past imperfect tense, we have first to learn the past tense of the "main" hindi verb: "to be" (Hona). Past of "hona" is even simpler than the present form:

Past of होना - होना - (To be)

था (ता)	=	was (for Masculine SINGULAR)
थे (ते)	=	were (for Masculine PLURAL)
थी (ती)	=	was (for Feminine SINGULAR)
थीं (तीं)	=	was (for Feminine PLURAL)

Examples:

मैं वहां था. (मे वहरा: ता.) = नानं अङ्किरुन्तेन - I was there.

आप यहां थे. (आप यहरा: ते) = நீங்கள் இங்கிருந்தீர்கள் -You (polite) was here. OR You were here.

(वहां /वहरा/ = अङ्के - there, यहां /यहरा:/ = इङ्के -here, जहां /जहरा:/ = एङ्के - where, कहरा - एङ्के - where)

जहां धुआं है, वहां आग भी है. (जहरा: तुआ ऱे वहरा: आक पी ऱे = Where there is a smoke, there is a fire too.

Past Imperfect Tense:

Verb Stem + था / थे / थी (ता/ते/ती) + Past Tense of "Hona" (to be) = Past Imperfect Tense

Stem + ता/ते/ती + था/थे/थी/थीं = Past Imperfect Tense

ता/ते/ती + ता/ते/ती

The past imperfect tense is used to tell about habitual actions in the past. In English it's best translated with the pattern "used to + verb":

मैं खाता था. (மே காதா தா) = நான் சாப்பிட்டேன் .
लडका खाता था. (லட்கா காதா தா) = பையன் சாப்பிட்டான்.
लडकी खाती थी. (லட்கி காதி தி) = பெண் சாப்பிட்டாள்.
आप पीते थे. (ஆப் பீதே தே) = நீங்கள் குடித்தீர்கள்
मैं पानी पीता था. (மே பாணி பீதா தா) = நான் தண்ணீர் குடித்தேன்..
तुम पानी पीते थे. (தும் பாணி பீதே தே) = நீ தண்ணீர் குடித்தாய்.

Past Continuous Tense:

Well, no need to help you much here. It's the same as the present continuous except that it uses the past tense of Hona:

Verb Stem + रहा/रहे/रही (ரஹா/ரஹே/ரஹி) + Past Tense of "Hona" (to be) = Past Continuous Tense

मैं किताब पढ रहा था. (மே கிதாப் பட் ரஹா தா) = நான் புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன் - I was reading a book.
मैं पानी पी रहा था. (மே பாணி பீ ரஹா தா) = நான் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தேன் - I was drinking water.
मैं रोटी खा रही थी. (மே ரொட்டி கா ரஹி தி) = நான் ரொட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். - I was eating bread. (a girl speaking!) – பெண் என்பதினால் “ரஹி” என்று உச்சரிக்க வேண்டும்

I think you got it, now for the FUTURE:

Future Tense:

The Future tense is a bit more complicated than the past for it has more verb-endings for person than those by the past tense.

Future Imperfect Tense:

Let us conjugate a verb in the future tense, then I'll give the endings:

Future Imperfect of "Pina" (पीना = पीना - to drink)

मैं पीउंगा (மே பீஊங்கா) = நான் குடிப்பேன் - I will drink
तु पीएगा (து பீயேகா) = நீ குடிப்பாய் - You will drink
तुम पीओगे (தும் பீஓகே) = நீ குடிப்பாய் - You will drink
वह पीएगा (வோ பீஏகா) = அவன்/அவள்/அது – குடிப்பான்/ குடிப்பாள்/குடிக்கும் - He/She/It will drink.

हम पीएंगे (ஹம் பீயேங்கே) = நாங்கள் குடிப்போம் - We will drink
आप पीएंगे (ஆப் பீயேங்கே) = நீங்கள் குடிப்பீர்கள் - You will drink.
वे पीएंगे (வே பீயேங்கே) = அவர்கள் குடிப்பார்கள் - They will drink.

For "I" use –ஊங்கா for "து" use "ஏகா", for "தும்" use "ஓகே", for "வோ" use "ஏகா" and for "ஹம்/ஆப்/வே" the plural form "ஏங்கே".

Future Continuous Tense:

To build that tense use these endings: रहूंगा रहेगा रहेंगे रहोगे
(ரஹூங்கா/ரஹேகா/ரஹேங்கே/ரஹோகே) similarly as the forms for Future Imperfect together with the "conjugated" verb.

Verb Stem + TA (து) / TE (தே) / TI (தி) + ரஹூங்கா/ரஹேகா/ரஹேங்கே/ரஹோகே=
Future Continuous Tense

Let's make the future continuous of the verb "pina- பீனா" to make things clear:

Future Continuous of "Pina" (पीना = पीना - to drink)

मैं पीता रहूंगा. (மே பீதா ரஹூங்கா) = நான் குடித்துக் கொண்டிருப்பேன் - I will be drinking.
तु पीता रहेगा. (து பீதா ரஹேகா) = நீ குடித்துக் கொண்டிருப்பாய் - You will be drinking.
तुम पीते रहोगे. (தும் பீதே ரஹோகே) = நீ குடித்துக் கொண்டிருப்பாய் - You will be drinking.
वह पीता रहेगा. (வோ பீதா ரஹேகா) = அவன்/அவள்/அது குடித்துக் கொண்டிருப்பான்/கொண்டிருப்பாள்/கொண்டிருக்கும் - He/She/It will be drinking.

हम पीते रहेंगे. (ஹம் பீதே ரஹேங்கே) = We will be drinking.
आप पीते रहेंगे. (ஆப் பீதே ரஹேங்கே) = நீங்கள் குடித்துக் கொண்டிருப்பீர்கள் - You will be drinking.
वे पीते रहेंगे. (வே பீதே ரஹேங்கே) = They will be drinking.

So, now you have everything you have to know about verbs, unless I've missed something.

Lesson 6: Adjectives. Colors

After the long and fatiguing lesson about Hindi tenses, let me explain you how adjectives act in Hindi in a short and neat lesson :-)

What you've learned so far will help you greatly to understand the adjectives in Hindi. Actually, they act just like nouns or verbs, having the ending **-a** for masculine and **-i** for feminine (generally speaking). The other thing you have to know about them is that they're declined according to the noun they modify. Nothing new as I said! Here are some adjectives, which I'll use a little below in a few examples.

Some Adjectives:

बडा (படா- some pronounce that 'bara') = பெரிய - Big

छोटा (சோடா) = சின்ன - Small

लम्बा (லம்பா) = நீளமான - Long

महंगा (மஹங்கா) = அதிகமான (விலை)-Expensive – “மஹங்கா”
என்று எழுதியிருந்தாலும், உச்சரிக்கும் போது மெஹங்கா”
என்றுதான் உச்சரிக்க வேண்டும்

सस्ता(ஸஸ்தா) = விலை கம்மி- Cheap

साफ (ஸாஃப்) = சுத்தமான - Clean

गान्दा(கந்தா) = அழுக்கான - Dirty

ठण्डा(டண்டா) = குளிர்ந்த – Cold (நம்மில் பல பேர் “தண்டா” என்று சொல்வதை கேட்டிருப்போம் – அது தவறு)

गर्म (கரம்) = சூடான- Hot

* Note that all adjectives given above are in masculine. To make them feminine simply change the -a (அ) to an -i(இ) and of course those not ending in a vowel do not decline at all.

Now we'll use those to build some sentences you already are familiar with:

यह बडा घर है. (யே படா கர் ஹெ) = இது பெரிய வீடு - This is a big house.

यह घर बडा है. (யே கர் படா ஹெ) = இந்த வீடு பெரியது - This house is big.

लडकी अच्छी रोटी खाती है. (லட்கி அச்சி ரொட்டி காத்தி ஹெ) = பெண் சுவையான ரொட்டி சாப்பிடுகிறாள். - The girl eats a tasty bread.

मैं ठण्डा पानी पी रहा हूँ. (மே டண்டா பானி பீ ரஹா ஹூ) = நான் குளிர்ந்த தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறேன் - I'm drinking cold water.

(Present Tenseல் मैं (மே) என்று ஆரம்பிக்கும் போது வார்த்தையின் முடிவில் हूँ (ஹூ) என்றுதான் முடியும் - முடிக்க வேண்டும். “ஹூ” என்பதை சற்று மூக்கால் உச்சரிக்க வேண்டும்)

Note how meaning can change depending on the position of the adjective in the first two sentences. Actually not really different in meaning, but rather the way of saying that "the house is big" is changed.

Now you get the idea, I hope. Therefore let me show you some colors:

रंग (ராங்) = கலர் - Color

सफेद (ஸஃபேத்) = வெள்ளை- White

काला (காலா) = கருப்பு - Black

नील (நீலா) = நீலம் - Blue

हरा (ஹரா) = பச்சை- Green

पीला (பீலா) = மஞ்சள் - Yellow

लाल (லால்) = சிகப்பு - Red

I've mentioned it above, but I'll say it once again. You have to "decline" the adjective according to the word it modifies. If it's masculine, use the adjective with the ending **-a** else i.e. if the word being modified is feminine change the ending to **-i**. If a word ends in a consonant however you don't have to decline it at all!

You have it all now. You can build crazy sentences as for example "This is a blue house" (யே நீலா கர் ஹூ!) or "The girl eats red bread" (லட்கி லால் ரொட்டி காத்தி ஹூ!) etc. :-) Just be imaginative. I won't give more examples in this lesson. I've promised it'll be short, so it is. Next lesson is about the cases. It isn't really hard, but it's very important. There you'll learn some postpositions as well.

Lesson 7: Cases in Hindi. The Direct and Oblique cases. Plural of Nouns.

Like the many prepositions in English (e.g. in, at, on, under, below, of etc.) in Hindi there exist the so called **postpositions**, playing the same role as the English prepositions, having the same meaning, but with the only difference that they stay **after** the noun not **before** it. For example in English we say "In London", but in Hindi that would be "London in" (लन्डन में).

In Hindi there are two cases: The Direct case and The Oblique case. When a word is used with a postposition it is in the *Oblique* case, in all other cases it is in the Direct case. The Direct case is kind of the same case as Nominative in many European languages. Here are some postpositions:

में(में) = “ல்” - In

से(से) = “லிருந்து” - From

का(का) = “உடைய” - Of

को(को) = Not really translatable. ஆனால் “க்கு” என்ற பொருள் தரும்.

Used to build Dative and Accusative. I'll explain a little below.

In the previous lessons, I gave many nouns. Their forms are the main forms, i.e. they're in the Direct case. I explained also that masculine nouns ending in **-a** become in the plural the ending **-i**. That's the general rule. However there are words, which do not end in **-a** and I haven't explained the plural of feminine, so here it goes:

Singular and Plural of Nouns in the **Direct** Case:

Masculine: Ending in **-a** - अ

Singular: लडका (லட்கா) = பையன் - boy

Plural: लडके (லட்கே) = பையங்கள் - boys

Masculine: Ending in other vowel (very few):

Singular: गुरु (குரு) = ஆசிரியர் - teacher

Plural: गुरु (குரு) = ஆசிரியர்கள் - teacher

Masculine: Ending in a consonant

Singular: दोस्त (தோஸ்த்) = நண்பன் - friend

Plural: दोस्त (தோஸ்த்) = நண்பர்கள் - friends

Feminine: Ending in -I -इ

Singular: लडकी (லட்கி) = பெண் - girl

Plural: लडकिया (லட்கியா) = பெண்கள் - girls

Feminine: Ending in a consonant

Singular: किताब (கிதாப்) = புத்தகம் - book

Plural: किताबें (கிதாபே) = புத்தகங்கள் - books –“பே”வை மூக்கால் உச்சரிக்கவும்.

Feminine: Ending in -a or -u - अ (or) उ

Singular: आध्यापिका (அத்யாபிகா) = பெண் ஆசிரியை - female teacher

Plural: आध्यापिकाएं (அத்யாபிகாயே) = பெண் ஆசிரியர்கள் - female teachers –“யே” வை மூக்கால் உச்சரிக்கவும்.

All the sentences I gave in past lessons can be easily turned into plurals now or in some cases the sentences are even in plural since some words don't change in plural. Let me show you some examples:

लडकिया अच्छी रोटी खातीं हैं. (லட்கியா அச்சி ரொட்டி காத்தி ஹெ:) = பெண்கள் சுவையான ரொட்டி சாப்பிடுகிறார்கள் - The girls eat tasty bread. –
यां हः - வை மூக்கால் உச்சரிக்கவும்

लडके अच्छी रोटी खाते हैं. (லட்கே அச்சி ரொட்டி காத்தே ஹெ) = பையன்கள் சுவையான ரொட்டி சாப்பிடுகிறார்கள் - ஹெ-வை மூக்கால் உச்சரிக்கவும் - The boys eat tasty bread.

ये बड़े घर हैं. (யே படே கர் ஹெ) = இவைகள் பெரிய வீடுகள் - These are big houses.

वे सुन्दर लडकिया हैं. (வே ஸுந்தர் லட்கியா ஹெ) = அவர்கள் அழகாண்ட பெண்கள் - Those (they) are pretty girls.

वे लडकिया सुन्दर हैं. (வே லட்கியா சுந்தர் ஹெ) = அந்த பெண்கள் அழகானவர்கள் - Those girls are pretty.

மரியாதை மற்றும் பன்மையில் முடியும் போது “ஹெ” என்பதையும் மற்றும் சிகப்பில் போல்ட் செய்யப்பட்டிருக்கும் எழுத்துக்களை மூக்கால் உச்சரிக்கவும்.

Now for the oblique case. Nouns change in singular and plural in the oblique case as well. Here is the explanation (to make it easier for you, I'll use the same words as in the examples of direct case above):

Singular and Plural of Nouns in the **Oblique** Case:

Masculine: Ending in –a -அ

Singular: लडके (லட்கே) - பையன்

Plural: लडकों (லட்கோ) – பையன்கள்

Masculine: Ending in **other vowel** (very few):

Singular: गुरु (குரு)

Plural: गुरुओं (குருஓ)

(for "admi" (ஆத்மி)/man/ it'll be "admiyo~" – आदमियों - ஆத்மியோ)

Masculine: Ending in a **consonant**

Singular: दोस्त (தோஸ்த்) - நண்பன்

Plural: दोस्तों (தோஸ்தோ) - நண்பர்கள்

Feminine: Ending in –I - இ

Singular: लडकी (லட்கி) - பெண்

Plural: लडकियों (லட்கியா) - பெண்கள்

Feminine: Ending in a **consonant**

Singular: किताब (கிதாப்) - புத்தகம்

Plural: किताबें (கிதாபே)

Feminine: Ending in -a or -u - **ஆ** (or) **உ**

Singular: आध्यापिका (அத்யாபிகா) - ஆசிரியர்

Plural: आध्यापिकाएं (அத்யாபிகாயே) - ஆசிரியர்கள்

At last you know almost all grammar in Hindi! Congrats! Now we can extend our well-know sentences and make them look really long. Let's try:

सफेद घर में लडकिया अच्छी रोटी खाती हैं. (ஸஃபேத் கர் மே லட்கியா அச்சி ரொட்டி காத்தி ஹெ). = வெள்ளை வீட்டில் பெண்கள் நல்ல சுவையான ரொட்டி சாப்பிடுகிறார்கள் - The girls eat tasty bread in the white house.

में कमरे में ठण्डा पानी पी रहा हूँ और लडकी अच्छी राटी खा रही है. (மே கம்ரே மே டண்டா பானி பீ ரஹா ஹூ ஒளர் லட்கி அச்சி ரொட்டி கா ரஹி ஹெ). = நான் அறையில் குளிர்ந்த தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறேன் மேலும் பெண் நல்ல சுவையான ரொட்டி சாப்பிட்டிக் கொண்டிருக்கிறாள் - I'm drinking cold water in the room and the girl is eating tasty bread

The point is, whenever you wanna say "in", "at", "on", "of" etc of something, you have to use the oblique case, since you use the word with a postposition. Note for example how it is: "கம்ரே மே", not "கம்ரா மே", because we use the postposition "in" (மே).

Now I want to explain you the use of the postposition particle "ka - கா", meaning "of".

Use of the postposition "का" (ka) = OF

1. Since it's a postposition you always have to use the word preceding it in the **Oblique** case.
2. Second thing you have to know about it is, that it could (and should :) change to ke-**கே** / ki-**கி** according to the word following it (the subject).

In English we say "the house of the girl". In Hindi that should be said as "*the girl of the house*". In this case "the girl" should be in oblique case and house of course (since obviously is the subject) is in the direct case. Our example will be in Hindi "लडकी का घर" (லட்கி கா கர்) (लडकी का घर). But if we use a feminine word for a subject "ka-கா" changes to "ki - கி" as in "लडकी की साड़ी" (லட்கி கி சாடி), meaning அந்த

பெண்ணுடைய புடவை - "the sari of the girl".- “ஸாடி” என்ற சொல் “இ” ல் முடிந்திருப்பதால் கி” என்ற preposition வந்திருக்கிறது. Then if we want to say "the houses of the girl" we have to say "larki ke ghar" (लडकी के घर – லட்கி கே கர்). I think you got the idea. Now we can build even bigger sentences...

The last thing I should tell you about in this lesson is the use of the particle (postposition) "ko - கோ". It's could be translated as "to", but in some cases it shouldn't be translated at all. That's so because actually it's the **accusative** or **dative** marker. If somebody is the receiver of an action (or the verb) you have to use that particle.

Use of the postposition "को" - கோ - (ko)

I'll give firstly some examples and then explain you:

लडका लडकियों को पानी देता है. (லட்கா லட்கியோ கோ பாணி தேதா ஹெ) = பையன் பெண்களுக்கு தண்ணீர் கொடுக்கிறான் - The boy gives water to the girls.

लडका लडकियों को किताबें देता है. (லட்கா லட்கியோ கோ கிதாபே தேதா ஹெ) = பையன் பெண்களுக்கு புத்தகங்கள் கொடுக்கிறான். The boy gives the books to the girls.

मैं लडके को जानता हूँ. (மே லட்கே கோ ஜாந்தா ஹூ) = எனக்கு அந்த பையனை தெரியும் - I know the boy.

मैं लडकी को जानता हूँ. (மே லட்கி கோ ஜாந்தா ஹூ) = எனக்கு அந்த பெண்ணைத் தெரியும் - I know the girl.

मैं लडकों को जानता हूँ. (மே லட்கோ கோ ஜாந்தா ஹூ) = நான் அந்த பையன்களை அறிவேன் - I know the boys.

मैं लडकियों को जानता हूँ. (மே லட்கியோ கோ ஜாந்தா ஹூ) = நான் அந்த பெண்களை அறிவேன் - I know the girls.

Some verbs require the use of dative/accusative and thus the use of 'ko - கோ'. Such a verb is "to know – ஜானா - janna". There are of course other verbs of that sort as for example "to give". "I give the book to the girl" -> To whom do I give to book? -> to the girl (or even just 'the girl') -> dative, so "லட்கி கோ - larki ko". I'm sure I'll find a better way to explain that, but for now use that poor explanation. However I think examples can help...

Lesson 8: Modal Verbs.

Well, modal verbs are verbs such as "to want", "to can" (to be able to), "to have to" etc. Actually in this lessons I'm going to explain you how to use such verbs in Hindi and to be more precise I'll give you in the lesson the use of exactly those four verbs: to can (be able to), to must (to have to), to need and to want. So here we go:

(1). Can /be able to/ = sakna (सकना- சக்னா)

You only have to know that it's added to the root of the main verb. "I can read hindi" - in that sentence "*the main verb*" is "read". So:

Verb stem + SAKNA/ सकना (sakta - சக்தா/sakte- சக்தே / sakti- சக்தி) + To be (hona- **ஹோனா**, conjugated) = Can + Verb

of course you **must** "conjugate" the verb sakna as I taught you (i.e. add தா/தே/தி to it's stem "sak - ஸக்"). Here are some examples:

मैं हिंदी में लिख सकता हूँ. (மே ஹிந்தி மே லிக் ஸக்தா ஹூ) =

என்னால் ஹிந்தியில் எழுத முடியும் - I can write in Hindi.

मैं हिंदी कुछ कुछ बोल सकता हूँ. (மே ஹிந்தி குச் குச் போல் ஸக்தா

ஹூ = என்னால் சிறிது ஹிந்தியில் பேச முடியும் - can speak a very little Hindi.

मैं वह नहीं समझा सकता हूँ. (மே வோ நஹி ஸம்ஜா ஸக்தா ஹூ) =

என்னால் புரிய/ விவரிக்க (வைக்க) முடியாது - I cannot explain that.

लडकी अच्छी रोटी कर सकती हैं. (லட்கி அச்சி ரொட்டி கர் ஸக்தி ஹூ) =

அந்த பெண் ருசியான ரொட்டி தயாரிக்க முடியும் - The girl can make tasty bread.

(2). Must (to have to)

It's built extremely easily! :-) It uses the Dative case. The pronunciation changes when used in dative of course, but I haven't explained it to you yet. I will later. For know I'll say that "mai~ மே" becomes "mujhe - முஜே" (to me) and "tu- து" becomes "tujhe- துஜே" (to you) For the plural we use the particle "ko- கோ". I hope you remember it from the previous lesson. So "ham ko- ஹம் கோ" = "to us". Now about the verb "to have to", the Hindus use this "pattern" to express it: "to me ... it is", so if you want to say "I have to go" in Hindi, you have to say "to me it is to go". Examples:

मुझे जाना है. (முஜே ஜான ஹை) = எனக்குப் போக வேண்டும் - (to me / to go / is) = I have to go.

तूझे खाना है. (துஜே கானா ஹை.) = உனக்கு (நீ) சாப்பிட வேண்டும் - (to you / to eat / is) = You have to eat.

भारत में हमको हिंदी बोलना है. (பாரத் மே ஹம்கோ ஹிந்தி போல்னா ஹை) = இந்தியாவில் நமக்கு ஹிந்தியில் பேச வேண்டும்.; (India in / to us / hindi / to speak / is) = In India we have to speak Hindi.

(3). Need (Chahie – चाहिए - வேண்டும்)

It's used in similar manner as the verb "to have to". Again you have to say "to me" or "to you" or "to tus", "to the person", i.e. use the Dative case. Instead of placing the conjugated verb "to be" at the end of the sentence place "chahie":

मुझे जाना चाहिए. (முஜே ஜானா சாஹியே) = எனக்கு போக வேண்டும்
I need to go. (Similar to meaning and construction with "mujhe jana hai – முஜே ஜானா ஹை"...)

मुझे पानी चाहिए. (முஜே பானி சாஹியே) = எனக்கு தண்ணீர் வேண்டும்- I need water.

(4). Want (chahna = चाहना- சாஹ்னா – தேவை, விரும்புதல்)

Use the same way as "to can":

Verb stem + *CHAHNA* / चाहना (சாஹ்தா/சாஹ்தே/சாஹ்தி-chahti/சாஹ்தீ:) +
To be (hona, conjugated) = Want to + Verb

मैं जाना चाहता हूँ. (மே ஜானா சாஹ்தா ஹூ) = நான் போக விரும்புகிறேன் - I want to go.

वह खाना चाहता है. (வோ கானா சாஹ்தா ஹை) = அவன் சாப்பிட விரும்புகிறான் - He wants to eat.

हम हिंदी सीखना चाहते हैं. (ஹம் ஹிந்தி சீக்னா சாஹ்தே ஹை) = நாங்கள் ஹிந்தி கற்க விரும்புகிறோம் - We want to learn Hindi.

मैं चावल चाहता हूँ. (மே சாவல் சாஹ்தா ஹூ) = எனக்கு சாதம் வேண்டும் - I want rice.

That'll set the end for that lessons. Yes, I know I should extend it, give more example and explanations, but that's all I know about Hindi modal verbs. If I learn something new, I'll

put in here for sure. Enjoy the next lesson, where you'll learn how to count to 20 and where you'll learn some wh-questions as well.

Lesson 9: Numbers up to 20. Wh-questions and other question-words.

Here is a table of the numbers up to 20:

Number	Hindi	Transliteration	Number	Hindi	Transliteration
1	एक	ஏக்	11	ग्यारह	க்யாரா
2	दो	தோ	12	बारह	பாரா
3	तीन	தீன்	13	तेरह	தேரா
4	चार	சார்	14	चौदह	சௌதா
5	पांच	பான்ச்	15	पन्द्रह	பந்த்ரா
6	छः	சே	16	सोलह	சோலா
7	सात	ஸாத்	17	सत्रह	ஸத்ரா
8	आठ	ஆட்	18	अठारह	அட்டாரா
9	नौ	நௌ	19	उन्नीस	உன்னீஸ்
10	दस	தஸ்	20	बीस	பீஸ்

Next come the question words:

क्या (kya - க்யா) = What? – என்ன?

कौन (kaun - கௌன்) = Who? – யார்?

कहां (kaha~ - கஹா:) = Where? – எங்கே?

क्यों (kyo~ - க்யூ) = Why? – ஏன்?

कैसा / कैसे / कैसी (கைஸா-kaisa/கைஸே-kaise/கைஸீ-kaisi) = How? – எப்படி?

कितना / कितने / कितनी (kitna-கித்னா/kitne-கித்னே / kitni-கித்னீ) = How much?, How many? – எவ்வளவு?

Hindi-English-German Dictionary

HINDI	ENGLISH	Transliteration	Meaning
धन्यवाद	thank you	தன்யவாத்	நன்றி
गुरु	teacher	குரு	ஆசிரியர்

हाँ	yes	ஹா	ஆமாம்
नहीं	no	நஹி	இல்லை
जी हाँ	yes	ஜீ ஹா:	ஆமாம்
जी नहीं	no	ஜீ நஹி:	இல்லை
हाँ जी	yes	ஹா ஜீ	ஆமாம்
नहीं जी	no	நஹி ஜீ	இல்லை
नमस्ते	Hello!; Goodbye!	நமஸ்தே	வணக்கம்
शुक्रिया	thank you	ஷக்ரியா	நன்றி
मैं	I	மே	நான்
तू	You	து	நீ
तुम	You	தும்	நீ/ நீங்கள்
		வஹ் (உச்சரிக்கும் போது “வோ” என்று உச்சரிக்க வேண்டும்)	அவன், அவள், அது
वह	He, she, it, that		
हम	We	ஹம்	நாங்கள்
आप	You	ஆப்	தாங்கள்
		யஹ் (உச்சரிக்கும் போது “யே” என்று உச்சரிக்க வேண்டும்)	இது
यह	This		
वह	That (demonstr.)	வஹ்	அது
ये	These	யே	இவைகள்
वे	Those	வே	அவைகள்
मेरा	My	மேரா	என்னுடைய
तेरा	Your	தேரா	உன்னுடைய
		தும்ஹாரா (உச்சரிக்கும் போது “துமாரா” என்று உச்சரிக்க வேண்டும்)	உன்னுடைய
तुम्हारा	Your		
उसका	His	உஸ்கா	அவனுடைய
हमारा	Our	ஹமாரா	எங்களுடைய
आपका	Your	ஆப்கா	தாங்களுடைய

उनका	Their	உன்கா	அவருடைய
नाम	Name	நாம்	பெயர்
पानी	Water	பானி	தண்ணீர்
घर	House	கர்	வீடு
लडका	Boy	லட்கா	பையன்
लडकी	Girl	லட்கி	பெண்
बिल्ला	Tomcat	பில்லா	பூனை (ஆண்)
बिल्ली	Cat	பில்லி	பூனை (பெண்)
कमरा	Room	கம்ரா	அறை
केला	Banana	கேலா	வாழைப்பழம்
तारा	Star	தேரா	உன்னுடைய
हवा	Wind	ஹவா	காற்று
चीनी	Sugar	சீனி	சர்க்கரை
नकडी	Spider	நக்டி	சிலந்தி
पक्षी	Bird	பக்ஷி	பறவை
डोस्त	Friend	தோஸ்த்	நண்பன்
किताब	Book	கிதாப்	புத்தகம்
औरत	Woman	ஒளரத்	பெண்
आदमि	Man	ஆத்மி	மனிதன்
खाना	To eat	கானா	சாப்பிடு
पीना	To drink	பீனா	குடித்தல்
जाना	To go	ஜானா	போதல்
आना	To come	ஆனா	வருதல்
करना	To do	கர்னா	செய்தல்
देना	To give	தேனா	கொடுத்தல்
लेना	To take	லேனா	எடுத்தல்
लिखना	To write	லிக்னா	எழுதுதல்
पढना	To read	பட்னா	படித்தல்
समझना	To understand	ஸமஜ்னா	புரிந்து கொள்ளுதல்
समझाना	To explain	ஸம்ஜானா	புரிய வைத்தல்
सीखना	To learn	ஸீக்னா	கற்றுக் கொள்ளுதல்

सिगरेट	Sigaret	சிகரட்	சிகரட்
रोटी	Bread	ரொட்டி	ரொட்டி
वहां	There	வஹா	அங்கே
यहां	Here	யஹா	இங்கே
जहां	Where	ஜஹா	எங்கே
धुआं	Smoke	துவா	புகை
आग	Fire	ஆக்	நெருப்பு
भी	Also, too, as well	பீ	கூட, மேலும்
बडा	Big	படா	பெரிய
छोटा	Small	சோட்டா	சின்ன
लम्बा	Long	லம்பா	நீளமான
महंगा	expensive	மஹங்கா	விலை அதிகமான
सस्ता	cheap	ஸஸ்தா	விலை குறைவான
साफ	clean	ஸாஃப்	சுத்தமான
गान्दा	Dirty	கந்தா	அழுக்கான
ठण्डा	Cold	டண்டா	குளிர்சியான
गर्म	Hot	கரம்	சூடான
रंग	Color	ரங்	கலர்
सफेद	White	ஸஃபேத்	வெள்ளை
काला	Black	காலா	கருப்பு
नील	Blue	நீல்	நீலம்
हरा	Green	ஹரா	பச்சை
पीला	Yellow	பீலா	மஞ்சள்
लाल	Red	லால்	சிகப்பு
में	In	மே	‘ல்’
से	From	ஸே	‘லிருந்து:’
का	Of	கா	“...யுடைய”
जानना	to know	ஜான்னா	அறிதல்
चाबल	Rice	சாவல்	சாதம்
क्या	What	க்யா	என்ன?
कौन	Who	கௌன்	யார்?
कहां	Where	கஹா	எங்கே

क्यों	Why?	க்யூ	ஏன்
कैसा	How?	கைசா	எப்படி
कितना	How much?	கித்னா?	எத்தனை?

Examples of sentences in Hindi

Greetings

Good morning	subh prabhat	ஷப் ப்ரபாத்	காலை வணாக்கம்
Good day	- subh din	ஷப் தின்	
Good afternoon	- subh sandhya	ஷப் சந்த்யா	
Good night	- subh ratri	ஷப் ராத்ரி	
Hello	- namaskar / namaste	நமஸ்கார்/நமஸ்தே	
Good bye (hindus)	- namaste	நமஸ்தே	
Good bye (muslims)	- khuda hafiz	குத ஹாஃபீஸ்	
How are you (r,m)	- ap kaise hain?	ஆப் கைஸே ஹெ?	
How are you (r,f)	- ap kaisi hain?	ஆப் கைஸி ஹெ?	
I am fine, thanks	- bahut accha, sukriya	பஹூத் அச்சா / ஷக்ரியா	
I am fine, thanks	- main thik hun, dhanyavad	மே டிக் ஹூ/ தன்யவாத்	

Hindus greet each other with **namaste**. The answer is also **namaste**.

Muslims greet each other with **salam alekum**. The answer is **valekum as salam**.

Questions

Who is that?	- Vah kaun hai?	வோ கோன் ஹெ?
What is this?	- yah kya hai?	யே க்யா ஹெ?
What is that?	- vah kya hai?	வோ க்யா ஹெ?
Where is it?	- vah kahan hai?	வோ கஹா ஹெ?
Where is ...?	- ... kahan hai? கஹா ஹெ?

How much is it?	- yah kitne ki hai?	யே கித்னே கி ஹெ
Who are you?	- ap kaun hai?	ஆப் கௌன் ஹெ?
What is your name?	- apka subh nam kya hai?	ஆப் கா ஷப் நாம் க்யா ஹெ?
Where are you from?	- ap kahan ke rahne vale hain?	ஆப் கஹா கி ரஹ்னே வாலே ஹெ?
Which country are you from?	- ap kis des ke hain?	ஆப் கிஸ் தேஷ் கி ஹெ?
How old are you?	- ap ki umar kya hai?	ஆப் கி உமர் க்யா ஹெ?
What is your job?	- ap kya kam karte hain?	ஆப் க்யா காம் கர்தே ஹெ?
What are you studying?	- ap kya padethe hain?	ஆப் க்யா பட் தே ஹெ?
What is wrong?	- Kya bat hai?	க்யா பாத் ஹெ?
Do you speak Hindi?	- kya ap hindi bol sakte hain?	க்யா ஆப் ஹிந்தி போல் ஸக்தே ஹெ?
What time is it?	- kya samay hua?	க்யா சமய ஹுவா?
What time is it?	- kya baja hai?	க்யா பஜா ஹெ?

Misc. sentences

(Masculine forms used)

My name is Poul	- மேரா நாம் பால் ஹெ	என் பெயர் பால் நான்
I live in Chennai	- மே சென்னை மே ரஹ்தா ஹூ	சென்னையில் வசிக்கிறேன் நான்
I am a student	- மே வித்யார்த்தி ஹூ	ஒருமாணவன் சென்னையில் நான் பள்ளிக்குப் போகிறேன்
I go to school in Chennai	- சென்னை மே மே ஸ்கூல் ஜாதா ஹூ	என்னால் சிறிது ஹிந்தி பேச முடியும்
I speak a little Hindi	- மே ஹிந்தி குச் குச் போல் சக்தா ஹூ	எனக்கு டீ வேண்டும் நான்
I would like some tea	- முஜே சாய் சாஹியே	சோர்வடைந்து விட்டேன்
I am tired	- மே தக் க்யா ஹூ	

I am thirsty	- முஜே ப்யாஸ் லகி ஹெ	எனக்கு தாகமாக இருக்கிறது
I am hungry	- முஜே பூக் லகி ஹெ	எனக்கு பசியாக இருக்கிறது
I am not hungry	- முஜே பூக் நஹி ஹெ	எனக்கு பசியாக இல்லை
I have to go	- முஜே ஜானா ஹெ	நான் போக வேண்டும்
I don't understand it	- முஜே சமஜ் மே யே நஹி ஆ ரஹா ஹெ	எனக்கு இது புரியவில்லை
I understand (now)	- (அப்) மே சம்ஜா	(இப்போது) எனக்கு புரிந்தது
It is important	- யே ஜரூரி ஹெ	இது முக்கியம்
I would like to buy a ...	- மே கரித்னா சாஹ்தா ஹூ	நான் வாங்க விரும்புகிறேன்
I would like a ...	- முஜே சாஹியே	எனக்கு வேண்டும்
I would like some ...	- முஜே குச் சாஹியே	எனக்கு கொஞ்சம் வேண்டும்
Kannan speaking (on the phone)	- யே கண்ணன் போல் ரஹா ஹெ	(போனில்) கண்ணன் பேசுகிறான்
Who is it? (on the phone)	- கோன் போல் ரஹா ஹெ?	(போனில்) யார் பேசுகிறார்கள்?

தமிழ் டு ஹிந்தி-7

Cage	- पिंजरा -	பிஜ்ரா -	கூண்டு
brick	- ईंट -	ஈன்ட் -	செங்கல்
irrigate	-सींचना -	ஷீன்சனா	விவசாயம்
thumb	- अंगूठा -	அன்கூட்டா	கட்டை விரல்
courtyard	- आंगन-	ஆங்கண்	கொல்லைபுறம்
mother	- मां -	மா	அம்மா
father	-पिता -	பிதா	அப்பா
sister	-बहन -	பஹன்	தங்கை
uncle	-चाचा -	சாச்சா	மாமா
grandfather	-दादा -	தாதா	தாத்தா
grandmother	-दादी -	தாதி	பாட்டி
father-in-law	-ससुर-	சசூர்	மாமனார்
mother-in-law	-सास -	ஸாஸ்	மாமியார்
brother-in-law	-बहनोई-	பகனாய்	மச்சினர்
sister-in-law	-भाभी-	பாபி	மச்சினி
meeting	-बैठक-	பைடக்	கூட்டம்
Resist	विरोध करना	விரோத்	கர்ணா எதிர்க்க
Face-	सामना करना-	ஸாம்னா	கர்ணா -எதிர்கொள்
Come forward-	सामने आना-	ஸாம்னே	ஆனா-முன்னாள் வா
Face -	आमने - सामने होना -	ஆம்னே-ஸாம்னே	ஹோனா எதிர்கொள்
Face	-सम्मुख होना-	ஸம்முக்	ஹோனா எதிர்கொள்
destroy	समतल करना -	சம்தல் கர்நா -	தரைமட்டமாக்கிவிடு

தற்பொழுது பயிற்சிக்கான தமிழ் மாதிரி பேச்சுகள்!

நான் மும்பை போகிறேன். - மே மும்பை ஜாத்தா ஹூ

நான் மும்பை போகவில்லை.- மே மும்பை நஹி ஜாத்தா ஹூ

நான் மும்பை போகிறேனா? - மே மும்பை ஜாதா ஹூங் க்யா?

நான் மும்பை போகவில்லையா? - மே மும்பை ஜாதா நஹி ஹூங் க்யா?

நான் எப்பொழுது மும்பை போகிறேன்? - மே மும்பை கப் ஜாத்தா ஹூ?

நான் ஏன் மும்பை போகிறேன்? - மே மும்பை க்யோங் ஜாத்தா ஹூ?

நான் எப்படி மும்பை போகிறேன்? - மே மும்பை கைஸே ஜாத்தா ஹூ?

நான் யார்கூட மும்பை போகிறேன்? - மே மும்பை கிஸ்கே சாத் ஜாத்தா ஹூ?

நான் எதற்காக மும்பை போகிறேன்? - மேங் மும்பை கிஸ் லியே ஜாத்தா ஹூ?

நான் யாருக்காக மும்பை போகிறேன்?-மேங் மும்பை கிஸ்கேலியே ஜாத்தா ஹூ?

நான் என்ன காரணத்திற்காக மும்பை போகிறேன்? - மே மும்பை க்யா காரன் கேலியே ஜாத்தா ஹூ?

நான் என்ன நோக்கத்திற்காக மும்பை போகிறேன்? - மேங் மும்பை க்யா ப்ரயோஜன் கேலியே ஜாத்தா ஹூ?

நான் எப்பொழுது மும்பை போகவில்லை? - மே மும்பை கப் நஹி ஜாத்தா ஹூ?

நான் ஏன் மும்பை போகவில்லை?- மே மும்பை க்யோ நஹி ஜாத்தா ஹூ?

நான் எப்படி மும்பை போகவில்லை?- மே மும்பை கைஸே நஹி ஜாத்தா ஹூ?

நான் யார்கூட மும்பை போகவில்லை? - மே மும்பை கிஸ்கே சாத் நஹி ஜாத்தா ஹூ?

நான் எதற்காக மும்பை போகவில்லை?- மே மும்பை கிஸ் லியே நஹி ஜாத்தா ஹூ?

நான் யாருக்காக மும்பை போகவில்லை? - மே மும்பை கிஸ்கேலியே நஹி ஜாத்தா ஹூ?

நான் என்ன காரணத்திற்காக மும்பை போகவில்லை? - மேங் மும்பை க்யா காரன் கேலியே நஹி ஜாத்தா ஹூ?

நான் என்ன நோக்கத்திற்காக மும்பை போகவில்லை?-மே மும்பை க்யா ப்ரயோஜன் கேலியே நஹி ஜாத்தா ஹூ?

கீழ்காணும் மாதிரி வாக்கியங்களுக்கு தமிழ் பேச்சுகளை வாய்விட்டு சொல்லிய பின் ஹிந்தி பேச்சுகளுக்கு பேச்சு ஆரம்பிகள் துணைகொண்டு பயிற்சியை மேற்கொள்ளுங்கள்!

நான் சினிமா பார்க்கிறேன். - மே பிலிம் தேக்தா ஹூ!.

நான் பாட்டு கேட்கிறேன்.- மே கானா சுந்தா ஹூ!.

நான் பாடங்கள் / புத்தகங்கள் படிக்கிறேன் -மே ஷபக் / கித்தாபே பட்டா ஹூ.

நான் சம்மதம் தெரிவிக்கிறேன். - மே ஷஹ்மத் தேதா ஹூ.

ஹிந்தியில் எனது ஆண்பால்-மேரா எனது பெண்பால்-மேரீ
என் பேனாவில் -மேரா/மேரீ களம் மே
என் நாற்காலி மீது -மேரா/மேரீ குர்ஸ் பர்
என் சட்டையில் -மேரா/மேரீ கமீஜ் மே
என் மேஜைக்குள்ளே- மேரா/மேரீ மேஜ் கே அந்தர்
என் கார் மேலே -மேரீ கார் / காடி கே ஊபர்
என் வீட்டுக்கு பக்கத்தில் - மேரா/மேரீ கர் கே பாஸ்
என் கல்லூரியில் இருந்து -மேரா/மேரீ காலேஜ் ஸே
என் பள்ளிக்கு வெளியே -மேரா/மேரீ ஸ்கூல் கே பாகர்
என் துண்டை பயன்படுத்தி -மேரா/மேரீ தெளலியா கோ உபயோக் கர்கே
என் கிராமம் -மேரா/மேரீ காவ்
என் நகரம் - மேரா/மேரீ ஷகர்
என் கைக்கடிகாரம் -மேரா/மேரீ கடி
என் கடிகாரம் -மேரா/மேரீ கடி

தமிழ் டு ஹிந்தி ட்ரைனிங்-11

நான் -மே

நாங்கள்-ஹம்

நீ-தும்

நீங்கள்-ஆப்

அவன் / அவர்-வஹ் அல்லது வே

இவன் / இவர்- யஹ் அல்லது யே/

அவள் / அவர்- வஹ் அல்லது வே

இவள் / இவர்- யஹ் அல்லது யே

அவர்கள்-வே அல்லது யே

நண்பர்- தோஷ்த். மித்ர. சகா, ஷஹாயஹ்,

ஆசிரியர்- அத்யாபக்

மாணவர்- சாத்ர, வித்த்யார்த்தி

மந்திரி-மந்த்ரி

நரி-லோம்டி

பூனை-பில்லி

எலி-சுஹே

ஆடு-பேட்

ஆண் வெள்ளாடு-பக்ரா

பெண் வெள்ளாடு-பக்ரி

மாடு-காய்

எருமை-பைஐன்ஷ்

ஆண் கோழி-முர்கா

பெண்கோழி-முர்கீ

அது-யஹ்/இது-யஹ்

நாய்-குத்தா

எனக்கு தண்ணீர் கொடு- முஜே பாணி தோ.

எனக்கு தண்ணீர் கொண்டுவா- முஜே பாணி லாஓ.

எனக்கு தண்ணீர் வேண்டும்- முஜே பாணி சாஹியே.

எங்களுக்கு ஒரு கப் தேநீர் கொடு- ஹமே ஏக் கப் சாய் தோ.

எங்களுக்கு விடுமுறை வேண்டும்- ஹமே சுட்டி தேனா சாஹியே.

தமிழ் ஓ ஹிந்தி ட்ரைனிங்-12

ஜல்தி - விரைவில்.

இமாராத் - கட்டடம்

க்கிர்னா - வீழ்ச்சி -இறங்குதல்

கணவன்- பதி

ஒரு, ஒன்று -ஏக்

காலணி- ஜுதே

என்றால்- அகர்

மீது, ஆனால் - பர்

இல்லை - ந

ஒய்வு - ஆராம்

நல்ல - அச்சா

ஏற்றம்.ஏறுதல், உயருதல் - உட்னா

மகன்- புத்ர

ஏற்றுக்கொள்ள -accept- ச்விகார- ஷ்விகார் கர்

சேர்க்க - add- ஜுடன -ஜோட்னே

பாராட்ட - admire - ப்ரஸன்ஷா கர்

ஒப்புக்கொள்ள- admit-ச்விகார கர் - ஷ்விகார் கர்

ஒப்புக்கொள்- agree- சஹமத -சஹ்மத் கர்

அறிவுறுத்து -advise - சலாஹ- சலாஹ் கர்

எச்சரிக்கை- alert - சேதாவனி - ச்சேதாவ்நி கர்

allow - அனுமதிக்க -அனுமதி -அனுமதி amuse -உல்லாச -மனார்ஜன -மனோரஞ்சன்

analyse - ஆராய் -விசுஷண -விஸ்லேஷன்

announce - அறிவிக்க ஘ுஷணா- கோஷஸ்நா

annoy - தொந்தரவு-ஜலன்-ஜலன்

answer - பதிலளிக்க -ஜவாப-ஜவாப்

apologise - மன்னிப்பு-மாஃபி மாஃபி - maafi மாநக்தா

appear - தோன்று -ப்ரகட் ஹோதா-ப்ரகட் ஹோதா

தமிழ் ௫ ஹிந்தி ட்ரைனிங்-13

Present Tense

Present Indefinite Tense = I walk. === मैं चलता हूँ. (Main chalta hoon.)

நான் நடக்கிறேன் -மேங் சல்தா ஹூங்.

Present Continuous Tense = I am walking. === मैं चल रहा हूँ. (Main chal raha hoon.)

நான் நடந்து கொண்டிருக்கிறேன் - மேங் சல் ரஹா ஹூங்.

Present Perfect Tense = have walked. == मैं चला गया हूँ. (Main chala gayaa hoon.)

நான் நடந்திருக்கிறேன் - மேங் சலா க்கயா ஹூங்.

Present Perfect Continuous Tense == I have been walking.= मैं चलता रहा हूँ.

(Main chalta raha hoon.)

நான் நடந்து கொண்டேயிருக்கிறேன். -மேங் சல்தா ரஹா ஹூங்.

Past Tense Past Indefinite Tense == I walked. === मैं चलता था. (Main chalta tha)

நான் நடந்தேன் - மேங் சல்தா தா.

Past Continuous Tense = I was walking. = मैं चल रहा था. (Main chal raha tha)

நான் நடந்து கொண்டிருந்தேன். - மேங் சல் ரஹா தா.

Past Perfect Tense == I had walked. == मैं चला था. -Main chala tha

நான் நடந்திருந்தேன் -மேங் சலா தா.

Past Perfect Continuous Tense == I had been walking. == मैं चलता रहा था.-Main chalta raha tha.

நான் நடந்து கொண்டேயிருந்தேன்.- மேங் சல்தா ரஹா தா.

Future Tense Future Indefinite Tense == I shall walk.== मैं चलूंगा. - Main chalunga.

நான் நடப்பேன். - மேங் சலூங்கா.

Future Continuous Tense.== I shall be walking.== मैं चलता रहूंगा- Main chalta rahunga .

நான் நடந்து கொண்டிருப்பேன். -மேங் சல்தா ரஹூங்கா.

Future Perfect Tense== I shall have walked.== मैं चला रहूंगा.-Main chal rahunga.

நான் நடந்திருப்பேன் - மேங் சலா ரஹூங்கா.

Future Perfect Continuous Tense == I shall have been walking.== मैं चलाता रहा हूंगा.

Main chalata raha hoga- மேங் சாலாதா ரஹா ஹூங்கா. - நான் நடந்து

கொண்டிருப்பேன்.

தமிழ் ௫ ஹிந்தி ட்ரைனிங்-14

bring water to me -எனக்கு தண்ணீர் கொண்டுவா- मेरे लिए पानी लाओ - मुझे पानी लाओ -
மேரே லியே பாணி லாஓ-முஜே பாணி லாஓ

do a help for me -எனக்கு ஒரு உதவி செய்- எனக்காக ஒரு உதவி செய்.
मेरे लिए एक मदद करो -मुझे एक मदद करो -मேरே लिये एक मदद करो - முஜே ஏக்
மதத் கரோ.

it is done by me - இது என்னால் செய்யப்படுகிறது-यह मेरे द्वारा किया जाता है -
வஹ் மேரே த்வாரா கியா சாதா ஹைங்.

there are four persons below me -எனக்கு கீழே நான்கு பேர் இருக்கின்றனர். -
मेरे नीचे चार व्यक्तियों रहे हैं- மேரே நீச்சே ச்சார் வ்யக்தியோங் ரஹே ஹைங்.

there are five people above me -எனக்கு கீழே நான்கு பேர் இருக்கின்றனர். -मेरे ऊपर पांच
लोग हैं-மேரே ஊப்பர் பாஞ்ச் லோக் ஹைங்.

father arrived home before me -அப்பா எனக்கு முன்னால் வீடு வந்து சேர்ந்தார்.-
पिताजी ने मुझे से पहले घर आ गया- பிதாஜி நே முஜ் ஷே பஹலே க்கர் ஆ கயா.

elder brother came after me -அண்ணன் எனக்கு பின்னால் வந்தான். -बड़े भाई मेरे पीछे
आया -

he is coming behind me -அவன் எனக்கு பின்னால் வந்துகொண்டிருக்கிறான். -
वह मेरे पीछे आ रहा है- வஹ் மேரே பீச்சே ஆ ரஹா ஹை.

he is standing in front of me - அவன் எனக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறான். -वह
मेरे सामने खड़ा है- வஹ் மேரே சாம்னே கடா ஹை.

தமிழ் டு ஹிந்தி -15

एक काम में सफलता आसान नहीं है -ஒரு வேலையில் வெற்றி பெறுவது சுலபமில்லை
ஏக் காம் மே ஷபல்தா ஆசான் நஹிங் ஹை.

यहाँ साँप हैं- அங்கே பாம்புகள் இருக்கின்றன.- வஹாங் சாப் ஹைங்.
यहाँ एक साँप है-இங்கே ஒரு பாம்பு இருக்கிறது. -யஹாங் ஏக் சாப் ஹை.

सांप घर के अंदर है-பாம்பு வீட்டிற்குள் இருக்கிறது. -சாப் க்கர் கே அந்தர் ஹை.

मेरे कपड़े गंदा हो गया -எனது ஆடைகள் அழுக்காகிவிட்டது. -
மேரே கபடேங் க்கந்தா ஹோ க்கயா.

वह मेज को साफ करता है -அவன் மேஜையை சுத்தம் செய்கிறான். -வஹ் மேஜ் கோ
சாப் கர்த்தா ஹை.

applaud- सराहना-பாராட்டு -சராஹ்னா

appreciate - सराहना कर -பாராட்டு -சராஹ்னா கர்

approve-अनुमोदन-அனுமோதன்

argue- तर्क- தர்க்

arrange- व्यवस्था- வ்யவஸ்த்தா

arrest- गिरफ्तारी-க்கிரப்தாரி

arrive- पहुंच- பஹுன்ச்

ask - पूछना- பூச்னா

इन फलों बहुत मीठ हैं. -இந்த பழங்கள் மிகவும் இனிப்பாக இருக்கின்றன. -
இன் பலோங் ப்பகூத் மீட்டா ஹைங்

தமிழ் ஓ ஹிந்தி-16

cage- பிஜரா-பிஜ்ரா

brick -இட்-ஈன்ட்

irrigate -சீர்சனா -ஷீன்சனா

thumb - அங்கூதா -அன்சூட்டா

courtyard - ஆங்கன-ஆங்கண்

mother- மா-மா

father -பிதா -பிதா

sister -பஹன் -பஹன்

uncle -சாச்சா -சாச்சா

grandfather-தாதா -தாதா

grandmother -தாதி -தாதி

father-in-law -சசூர்-ஷஷூர்

mother-in-law -சாச -ஷாஷ்

brother-in-law -பஹனோ-பஹனாய்

sister-in-law -பஹினி- பஹினி meeting -பைதக-பைதக

விரோத கர்ணா-Resist- எதிர்க்க- விரோத கர்ணா

சாமனா கர்ணா- Face- எதிர்கொள் - ஷாமனா கர்ணா

சாமனே ஆனா-Come forward- முன்னாள் வா -ஸாமனே ஆனா

சாமனே ஹோна-Face - எதிர்கொள்-ஸாமனே ஹோனா

ஆமனே - சாமனே ஹோна -Face -எதிர்கொள்-ஆமனே-ஸாமனே ஹோனா

சம்முகு ஹோна-Face -எதிர்கொள்-ஷம்முகு ஹோனா

சமதல கர்ணா - -தரைமட்டமாக்கிவிடு- சம்தல் கர்ணா

முதலில் சில ஹிந்தி வினைச்சொற்களை எடுத்துக்கொள்வோம்.

welcome- स्वागत कर-ஸ்வாகத் கர்- வரவேற்பு கொடு

applaud - सराहना कर -சராஹ்னா கர்-பாராட்டு

appreciate- सराहना कर -சராஹ்னா கர்-பாராட்டு

approve- अनुमोदन कर -அனுமோதன் கர்- அனுமதி

argue-तर्क कर -தர்க் கர்- விவாதி

arrange -व्यवस्था कर வ்யவஸ்தா கர்- ஏற்பாடு செய்

arrest -गिरफ्तारी कर -கிரப்தாரி கர்- கைதி செய்

arrive-पहुंच -பஹுன்ச்- சென்றடை அல்லது வந்தடை

ask -पूछ -பூச்- கேள்

ஹிந்தியில் மேலும் சில வார்த்தைகளை தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு பிறகு வாக்கிய அமைப்புகளை பார்க்கலாம்.

उसे- உஷே-அவனை /அவரை, उसकी- உஸ்கி -அவனை /அவரை,

आप की- ஆப்கி -உங்களை,

उन्हें-உன்ஹெங் -அவர்களை, छात्रों की- சாத்ரோங் கீ -மாணவர்களை

मैं उसे स्वागत करता हूँ -நான் அவனை /அவரை வரவேற்கிறேன். - மே உஷே

ஸ்வாகத் கர்த்தா ஹூங்

मैं उसकी स्वागत करता हूँ -நான் அவனை /அவரை வரவேற்கிறேன். மே உஸ்கி

ஸ்வாகத் கர்த்தா ஹூங்.

मैं आप की स्वागत करता हूँ -நான் உங்களை வரவேற்கிறேன். -மே ஆப்கி ஸ்வாகத்

கர்த்தா ஹூங்.

मैं उन्हें स्वागत करता हूँ -நான் அவர்களை வரவேற்கிறேன் -மே உன்ஹெங்

ஸ்வாகத் கர்த்தா ஹூங்.

मैं छात्रों की स्वागत करता हूँ -நான் மாணவர்களை வரவேற்கிறேன். -மே சாத்ரோங் கீ

ஸ்வாகத் கர்த்தா ஹூங்.

मैं उसे स्वागत कर रहा हूँ -நான் அவனை /அவரை வரவேற்றுக்கொண்டிருக்கிறேன் -

மே உஷே ஸ்வாகத் கர் ரஹா ஹூங்

मैं उसकी स्वागत कर रहा हूँ -நான் அவனை /அவரை வரவேற்றுக்கொண்டிருக்கிறேன்.- மே உஸ்கி ஸ்வாகத் கர் ரஹா

ஹூங்.

मैं आप की स्वागत कर रहा हूँ -நான் உங்களை வரவேற்றுக்கொண்டிருக்கிறேன். -மே

ஆப்கி ஸ்வாகத் கர் ரஹா ஹூங். मैं उन्हें स्वागत कर रहा हूँ -நான் அவர்களை

வரவேற்றுக்கொண்டிருக்கிறேன் -மே உன்ஹெங் ஸ்வாகத் கர் ரஹா ஹூங்.

मैं छात्रों की स्वागत कर रहा हूँ -நான் மாணவர்களை வரவேற்றுக்கொண்டிருக்கிறேன்.

-மே சாத்ரோங் கீ ஸ்வாகத் கர் ரஹா ஹூங்.

में उसे स्वागत कर चुका हूँ -நான் அவனை /அவரை வரவேற்றிருக்கிறேன். -மே
உஷே ஸ்வாகத் கர் சுகா ஹூங் மீ उसकी स्वागत कर चुका हूँ -நான் அவளை
/அவரை வரவேற்றிருக்கிறேன்.- மே உஸ்கி ஸ்வாகத் கர் சுகா ஹூங்.
में आप की स्वागत कर चुका हूँ -நான் உங்களை வரவேற்றிருக்கிறேன். -மே ஆப்கி
ஸ்வாகத் கர் சுகா ஹூங்.
में उन्हें स्वागत कर चुका हूँ -நான் அவர்களை வரவேற்றிருக்கிறேன் -மே உன்ஹெங்
ஸ்வாகத் கர் சுகா ஹூங்.
में छात्रों की स्वागत कर चुका हूँ -நான் மாணவர்களை வரவேற்றிருக்கிறேன். -மே
சாத்தரோங் கீ ஸ்வாகத் கர் சுகா ஹூங்.

में उसे स्वागत कर लिया हूँ -நான் அவனை /அவரை வரவேற்றுவிட்டேன். -மே
உஷே ஸ்வாகத் கர் லியா ஹூங் மீ उसकी स्वागत कर लिया हूँ -நான் அவளை /அவரை
வரவேற்றுவிட்டேன்.- மே உஸ்கி ஸ்வாகத் கர் லியா ஹூங்.
में आप की स्वागत कर लिया हूँ -நான் உங்களை வரவேற்றுவிட்டேன். -மே ஆப்கி
ஸ்வாகத் கர் லியா ஹூங்.
में उन्हें स्वागत कर लिया हूँ -நான் அவர்களை வரவேற்றுவிட்டேன் -மே உன்ஹெங்
ஸ்வாகத் கர் லியா ஹூங்.
में छात्रों की स्वागत कर लिया हूँ -நான் மாணவர்களை வரவேற்றுவிட்டேன். -மே
சாத்தரோங் கீ ஸ்வாகத் கர் லியா ஹூங்.

में उसे स्वागत करता रहा हूँ -நான் அவனை /அவரை
வரவேற்றுக்கொண்டேயிருக்கிறேன். - மே உஷே ஸ்வாகத்
கர்த்தா ரஹா ஹூங்.
में उसकी स्वागत करता रहा हूँ -நான் அவளை /அவரை
வரவேற்றுக்கொண்டேயிருக்கிறேன்.- மே உஸ்கி ஸ்வாகத்
கர்த்தா ரஹா ஹூங்.
में आप की स्वागत करता रहा हूँ -நான் உங்களை வரவேற்றுக்கொண்டேயிருக்கிறேன்.
-மே ஆப்கி ஸ்வாகத் கர்த்தா ரஹா ஹூங்
में उन्हें स्वागत करता रहा हूँ -நான் அவர்களை வரவேற்றுக்கொண்டேயிருக்கிறேன் -
மே உன்ஹெங் ஸ்வாகத் கர்த்தா ரஹா ஹூங்
में छात्रों की स्वागत करता रहा हूँ -நான் மாணவர்களை
வரவேற்றுக்கொண்டேயிருக்கிறேன். -மே சாத்தரோங் கீ ஸ்வாகத்
கர்த்தா ரஹா ஹூங்

சாதாரண கடந்த காலம் (SIMPLE PAST TENSE), கடந்த தொடர் காலம்(PAST CONTINUOUS TENSE), கடந்த முற்று காலம்(PAST PERFECT TENSE), கடந்த முற்று தொடர் காலம் (PAST PERFECT CONTINUOUS TENSE) ஆகியவற்றில் ஹிந்தி பேச்சுகளை கற்றுக்கொள்வோம்.

சில வினை சொற்களை தெரிந்து கொள்ளுங்கள்.
அவைகள் உணர்வுக்கு தகுந்தவாறு எப்படி மாற்றமடைகிறது என்பதை புரிந்துகொண்டு அதே விதிகளை மற்ற வினை சொற்களுக்கும் பிரயோகியுங்கள். நீங்கள் விரைவாக ஹிந்தி பேச கற்றுக்கொள்ளலாம்.

learn - **सीखना** -சீக்னா- கற்றுக்கொள்ளுதல்
teach -**सिखाना**-ஸிகானா-கற்றுக்கொடுத்தல்
come -**आना**-ஆனா-வருதல்
read -**पढ़ना**-பட்ட்னா-படித்தல்
go - **जाना**-ஜானா-போதல்
eat - **खाना**-கானா-சாப்பிடுதல்
help -**मदद करना**-மதத் கர்ணா-உதவி செய்தல்
know -**जानना**-ஜான்னா-தெரிந்து கொள்ளுதல்
want- **चाहना**-சாஹ்னா-விரும்புதல்

நண்பர்களே! நாம் ஒரு புதிய மொழியை கற்றுக் கொள்ளும்பொழுது சின்ன சின்ன தவறுகள் செய்யத்தான் செய்வோம். அதற்காக கவலைப்படாதீர். கீழ்காணும் வாக்கியங்களை கவனமாக கற்றுக்கொள்ளுங்கள்.

I learned hindi - मैं हिन्दी सीखा - मैं हिन्दी सीखता था-இங்கே
நான் ஹிந்தி கற்றேன் என்பதற்கு இரண்டு வழிகளில் ஹிந்தியில் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் சீக்னா என்ற பெயர் சொல்லிலிருந்து ஷீகா மற்றும் ஷீக்தா தா என்ற மாற்றங்களை செய்யும் பொழுது அது நான் என்ற பெயர் சொல்லுக்கு சாதாரண கடந்த கால பேச்சாகிறது.

ஹிந்தி பேச்சுகளை கவனியுங்கள்.

மே ஹிந்தி ஸீகா

மே ஹிந்தி ஸீக்தா தா

I taught them hindi lessons -मैं उन्हें हिन्दी सबक सिखाया- நான் அவர்களுக்கு ஹிந்தி

பாடங்கள் கற்றுக்கொடுத்தேன். - மே உன்ஹெங் ஹிந்தி

ஷபக் ஷிகாயா. I came from Delhi-मैं दिल्ली से आया-मैं दिल्ली से आता था -நான்

டெல்லியிலிருந்து வந்தேன். -மே டெல்லி ஸே ஆயா -மே டெல்லி ஸே ஆதா

தா.

I read story books-மீ் கஹானி கிதாபீ ப஢தா தா -மீ் கஹானி கிதாபீ ப஢ா-நாண் கதை புத்தகங்கள் படித்தேன்- மே கஹாணி கிதாபேங் ப஢்தா தா. -மே கஹாணி கிதாபேங் ப஢ா.

I went to temple-மீ் ம஢்஢ிர கே பாஸ் கயா- மீ் ம஢்஢ிர கே பாஸ் ஃதா தா- நாண் கோயிலுக்கு போனேன் -மே ம஢்திர் கே பாஸ் கயா. -மே ம஢்திர் கே பாஸ் ஃதா தா.

I ate sabbath in the lunch-மீ் ஢ுப஢ர் கே ஢ுஃன மீ் sabbath ஃயா- மீ் ஢ுப஢ர் கே ஢ுஃன மீ் sabbath ஃயா தா -நாண் மதிய ஁ணவில் சப்பாத்தி சாப்பிட்டேன். -மே துஃப஢ர் கே ஢ுஃன மே சப்பாத்தி காயா.-

I helped the poor people-மீ் கரி஢ லுஃு கீ ம஢஢ கியா -மீ் கரி஢ லுஃு கீ ம஢஢ கரிதா தா -நாண் ஏழைகளுக்கு ஁தவினேன்.-மே கரிப் லுஃுகுஃங் கீ ம஢த் கியா -மே கரிப் லுஃுகுஃங் கீ ம஢த் கரித்தா தா.

I knew that he was a thief-மீ் ஃனதா தா கி வஃ ஁க ஃர தா- ஁வன் ஁ரு திரு஢னேன்று ஁னக்கு தெரியும். -மே ஃன்தா தா கி வ஢்ஃ ஏக் சுஃர் தா. I wanted to do service to the people- மீ் லுஃு கு சேவா கரிதா தா- நாண் மக்களுக்கு சேவை சேய்ய விரும்பினேன். மே லுஃுகுஃங் கோ ஃவா கரிணா சா஢்தா தா.

Pronouns

my -मेरी-मेरा- என்னுடைய -மேரீ -மேரா

your-आपकी-आपका-तुम्हारी-तुम्हारा -உங்களுடைய -ஆப்கி -ஆப்கா /

உன்னுடைய -தும்ஹாரி -தும்ஹாரா

his-उसका-इसका -அவனுடைய/இவனுடைய -உஸ்கா /இஸ்கா

her-उसकी -அவளுடைய -இவளுடைய-உஸ்கீ -இஸ்கீ

their-उनकी-उनका-इनका -அவர்களுடைய/ இவர்களுடைய -உன்கீ-உன்கா-

இன்கீ-இன்கா

our-हमारी-हमारा-ஹமாரீ -ஹமாரா

yes -हां-ஆமா -ஹாங் boy -लड़का-பையன்- லட்கா girl -लड़की-பிள்ளை -லட்கீ

father -पिता-அப்பா -பிதா mother-मां -அம்மா -மா

brother -भाई-சகோதரன் -ப்பாய்

sister -बहन-ப்பகன் -சகோதரி

wife -पत्नी-மனைவி -பத்னி

husband -पति-கணவன் -பதி papa -पिता-அப்பா -பிதா men -पुरुषों-ஆண்கள் -புருசோங்

women -महिलाओं -பெண்கள்- மஹிலாஓங்

man -आदमी-ஆண் -ஆத்மி

woman -महिला-பெண் -மஹிலா dog -कुत्ता-நாய் -குத்தா

horse-घोड़ा-க்கோடா -குதிரை

elephant -हाथी-யானை -ஹாதீ

tiger -बाघ-புலி -ப்பாக் lion -शेर-சிங்கம்- ஷேர் mango -आम-மாம்பழம் -ஆம் day -दिन-நாள்

-த்தின்

TAMIL TO HINDI TRAINING-18

water -पानी-தண்ணீர் -பாணி
milk -दूध-பால் -த்தூத்
bread -रोटी-ரொட்டி -ரொட்டி
rice -चावल-அரிசி-அரிசி சாப்பாடு- ச்சாவல்
sun -सूरज-சூரியன் -சூரஜ்
moon -चांद-சந்திரன் -சாந்த்
star -तारा -நட்சத்திரம்-தாரா

cow -गाय-மாடு-காய்
ox -बैल-பைல்-எருது -காளை
uncle -चाचा-சாச்சா -சித்தப்பா
aunty -चाची-சாச்சி -சித்தி
animal -जानवर-ஜான்வர்-மிருகம்-விலங்கு
work -काम-காம்-வேலை
name -नाम-நாம்-பெயர்
bird -चिड़िया-ச்சிட்யா -பறவை

flower -फूल- .:பூல்-பூ
fruit -फल:.பல்
river- नदी-நதி -ஆறு நதி
chair -कुर्सी-குர்ஷி-நாற்காலி
tree -पेड़-பேட் -மரம்
land -भूमि-நிலம்-புமி-ஜமீன்
time -समय-சமய்-நேரம்-காலம்
village- गांव-க்காவ் -கிராமம்

city -शहर-ஷகர்-நகரம்
town -शहर-ஷகர்-நகரம்
sky -आकाश-ஆகாஷ் -வானம்
earth -पृथ्वी-ப்ருத்வி -புமி
tap -नल-நல்-குழாய்
key -चाबी-ச்சாபி -சாவி
watch -घड़ी-க்கடி-கடிகாரம்
anger -क्रोध-க்ரோத் -கோபம்

king -राजा-ராஜா-ராஜா

queen -ரானி-ராணி-ராணி
rich -தனி-த்தனி-செல்வம்
poor- கரிப-கரிப் -ஏழ்மை-ஏழை
door -தரவாஜா-த்தர்வாஜா -கதவு
shop -துகான-த்துகான் -கடை
letter -பத்ர-பத்ர-கடிதம்
book -கிதாப-கிதாப் -புத்தகம்
good-அச்சா-அச்சா-நல்ல-நல்லது
bad -பூரா-கெட்ட-கெட்டது

Transliteration/TAMIL TO HINDI TRAINING-19

student -ஊந்-சாத்ர-மாணவன்
ball -கீட-க்கேன்ந்த்-பந்து
colour -ரங்-ராங்க் -நிறம் - சாயம்
red -லால்-லால் -சிவப்பு
white -சுஃத-ஹேத-வெள்ளை
black -காலா-காலா-கருப்பு
green -ஹா-ஹரா-பச்சை
yellow -பீலா-பிலா-மஞ்சள்
brown -ஶூ-ப்புரா-மரக்கலர்
bad -பூ-ப்புரா-கெட்ட
blue -நீலா-நீலா-நீலம்

hand -ஹாத்-ஹாத்-கை
tooth -தாந்த்-தாந்த்- பல்
foot-பாதம்-பயிற்
hair -பால்-பால் -தலை முடி
mouth -மூத்-மூத்-வாய்
plant -பைத்-பைத் -செடி
ass -கதா-கதா
bear -பால்-பால் -கரடி
fire -ஆக்-ஆக்-நெருப்புத்

train -ரேல்காடி-ரேல்காடி-ரயில் வண்டி
forest -ஜங்-ஜங்-காடு-வனம்
country -தேஷ்-தேஷ்-நாடு
egg -அண்டா-அண்டா-முட்டை
big -பை-பை-பெரிய-பெரியது
small -சுட்டா-சுட்டா-சிறிய-சிறியது
pot -பத்தன்-பத்தன்-மண்பாளை
bat -பல்-பல்-மட்டை பிடி -ப்பள்ளைப்பாஜி கர்
sea -சமுத்-சமுத்-கடல்
wall -தீவார்-தீவார்-சுவர்

PRACTICE-20

நண்பர்களே!

நாம் இப்பொழுது ஹிந்தி கற்றுக்கொள்ளும் செயலில் சிறிது வேகமாக செல்லப்போகிறோம். அதாவது எல்லா மொழிகளிலுமே பேச்சுகள் பெயர் சொற்களை சார்ந்து வெவ்வேறு வினைச் சொற்களுக்கு அமைவதாக இருக்கும். நாம் இப்பொழுது பல பெயர் சொற்களுக்கு ஒரு வினை சொல்லின் கடந்த தொடர்கால பேச்சு எப்படி அமையப் போகிறது என்பதை கற்றுக்கொள்வோம். அந்த பெயர் சொற்கள் தன்னிலையில் நான், நாங்கள், முன்னிலையில் நீ, நீங்கள், படர்கையில் அவன், அவள், அது, அவர்கள், அவைகள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், ஆடுகள், மாடுகள், பறவைகள் போன்றவையாகும்.

கீழ்காணும் பேச்சுகளில் ஒவ்வொரு பெயர் சொல்லுக்கும் ஒரு காலத்தில் (இங்கே கடந்த தொடர் காலம்) ஒரு வினைச்சொல் எப்படி மாற்றமடைகிறது என்பதை புரிந்து கொண்டால் நீங்கள் அட்டகாசமாக ஹிந்தி கற்றுவருகிறீர்கள்.

இனி பேச்சுகளை கற்போம்! உதாரணத்திற்கு,

நான் உங்களைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்.

I was thinking about you.

मैं आपके बारे में सोच रहा था।

மேய்ங் ஆப்கே பாரே மே ஸோச் ரஹா த்தா.

நாங்கள் உங்களைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தோம்.

We were thinking about you.

हम आपके बारे में सोच रहे थे

ஹம் ஆப்கே பாரே மே ஸோச் ரஹே தே.

நண்பர்களே! மேற்சொன்ன ஹிந்தி பேச்சுகளில் ஸோச்னா என்ற பெயர் சொல் நான், நாங்கள் என்ற சொற்களுக்கு முறையே ஸோச் ரஹா த்தா. ஸோச் ரஹே தே. என்று மாறியிருப்பதை ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.

I was making food in your room.

मैं आपके कमरे में खाना बना रहा था।

நான் உங்களது அறையில் சமைத்துக்கொண்டிருந்தேன்.

மே ஆப்கே கம்ரே மே கானா பனா ரஹா த்தா.

நாங்கள் உங்களது அறையில் சமைத்துக்கொண்டிருந்தோம்.

We were making food in your room.

हम आपके कमरे में खाना बना रहे थे

ஹம் ஆப்கே கம்ரே மே கானா பனா ரஹே தே.

நீ உணவு வாங்குவதற்காக கடைக்கு சென்றுகொண்டிருந்தாய்.

You were going to the store to buy food.

तुम खाना खरीदने दुकान जा रहे थे।

தும் கானா கரீத்னே தூகான் ஜா ரஹே தே.

நீங்கள் உணவு வாங்குவதற்காக கடைக்கு சென்றுகொண்டிருந்தீர்கள்.

You were going to the store to buy food.

तुम खाना खरीदने दुकान जा रहे थे।

தும் கானா கரீத்னே தூகான் ஜா ரஹே தே.

அவன் நேற்று ஹிந்தி படித்துக்கொண்டிருந்தான் .

He was studying (reading) Hindi yesterday.

कल वह हिंदी पढ़ रहा था।

கல் வஹ் ஹிந்தி பட் ரஹா தா.

அவள் நேற்று ஹிந்தி படித்துக்கொண்டிருந்தாள்.

She was studying (reading) Hindi yesterday.

कल वह हिंदी पढ़ रही थी

கல் வஹ் ஹிந்தி பட் ரஹீ தீ.

அது தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது.

It was drinking water.

यह पानी पी रहा था।

யஹ் பாணி பீ ரஹா தா.

அவர்கள் கடிதம் எழுதிக்கொண்டிருந்தார்கள். (ஆண்பால்)

They were writing a letter

वे खत लिख रहे थे।

Ve khat likh rahe the.

வே கத் லிக் ரஹே தே.

அவர்கள் கடிதம் எழுதிக்கொண்டிருந்தார்கள். (பெண்பால்)

They were writing a letter

वे खत लिख रही थीं

Ve khat likh rahi thim.

வே கத் லிக் ரஹீ தீம்

அம்மா ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள்.

Mummy was reading a book (f. sin.)

मां एक किताब पढ़ रही थी

Ma ek kitab padh rahi thi

மா ஏக் கிதாப் பட்ட ரஹீ தீ.

நாங்கள் சாயங்காலம் மார்க்கட் போய்க்கொண்டிருந்தோம். (ஆண்பால்)

We were going to the market in the evening. (m.pl.)

हम शाम को बाज़ार जा रहे थे

Hum shaam ko bazaar ja rahe the

ஹம் ஷாம்கோ பஜார் ஜா ரஹே தே

நாங்கள் சாயங்காலம் மார்க்கட் போய்க்கொண்டிருந்தோம். (பெண்பால்)

We were going to the market in the evening. (f.pl.)

हम शाम को बाज़ार जा रही थीं

Hum shaam ko bazaar ja rahi thim

ஹம் ஷாம்கோ பஜார் ஜா ரஹீ தீம்

Mother was making bread.

माँ रोटी बना रही थी

Maa roti bana rahi thi

மா ரோடி ப்பனா ரஹீ தீ.

The girls were playing football in the ground.(f. pl.)

लड़कियाँ मैदान में गेंद खेल रही थीं

ladkiyam maidan me gend khel rahi thim

லட்கியாம் மைதான் மே கேன்த் கேள் ரஹீ தீம்

நீங்கள் யாருடைய பாட்டை கேட்டுக்கொண்டிருந்தீர்கள்?

Whose song were you listening to?

आप किसका गाना सुन रही थीं

Aap kiska gaana sun rahi thim

ஆப் கிச்சு க்கானா சுன் ரஹீ தீம்.

நேற்று சாயங்காலம் மழை பெய்து கொண்டிருந்தது.

It was raining last evening.

कल शाम को बारिश हो रही थी

kal shaam ko baarish ho rahi thi

கல் ஷாம் கோ ப்பாரிஷ் ஹோ ரஹீ தீ

நண்பர்களே கீழ்காணும் வாக்கியங்களுக்கு வெவ்வேறு பெயர் சொற்களுக்கு

ஆண்பால் பெண்பால் வகைகண்டு பயிற்சி எடுங்கள். முயற்சி எடுங்கள்

வெற்றி உறுதி.

The farmer was ploughing his field in the morning.

किसान सुबह अपने खेत जोत रहा था

Kisaan subah apne khet jot raha tha

Who were making noise in the class?

कक्षा में कौन शोर मचा रहे थे?

kaksha mein kaun shor macha rahe the?

They were working all day.

वे पूरे दिन काम कर रहे थे

Veh pure din kaam kar rahe the

What were you doing at 7.30 last night?

आप पिछले रात सादे सात को क्या कर रहे थे?

aap pichale raat sade saath ko kya kar rahe the?

I was eating dinner when the phone rang.

जब फोन बजा तो मैं रात का खाना खा रही थी

jab phone baja to main raat ka khana kha rahi thi

Was your mother cooking all night?

क्या तुम्हारी माँ सारी रात खाना पका रही थी

Kya tumhari maa sari raat khana paka rahi thi

PRACTICE-21

Arm बांह ப்பாந்ஹ-கை
Chest -छाती-ச்சாதி-நெஞ்சு
Ear - कान-காண்-காது
Eye - आंख-ஆங் -கண்
Fish-मछली-மச்சலி- மீன்
Face - चेहरा-செஹரா-முகம்
Finger - उंगली-உங்களி-விரல்
Monkey -बंदर-பந்தர்- குரங்கு
Foot-पैर-பயிற்- பாதம்-கால்
Pig -सुअर-சுஅர்-பன்றி
Hair-बाल-தலை முடி
Sheep -भेड़-பேட்

numbers sankhya - संख्या-ஒஹ்யா -எண்ணிக்கை

one ek - एक-ஏக்
two do - दो-தோ
three teen - तीन-தீன்
four char - चार-ச்சார்
five paanch - पांच-பான்ச்
six chhah - छह-ச்சே
seven saat - सात-ஷாத்
eight aath - आठ-ஆட்
nine nau - नौ-நௌ
ten das - दस-தஸ்
eleven gyarah - ग्यारह-க்யாறா
twelve barah - बारह-ப்பாரா
thirteen terah - तेरह-தேரா
fourteen chaudah - चौदह-ச்சௌதா
fifteen pandrah - पंद्रह-பந்த்ரா
sixteen solah - सोलह-சோலா
seventeen satrah - सत्रह-ஷத்ரா

eighteen	atharah - अठारह-அடாரா
nineteen	unnees - उन्नीस-உன்றீஷ்
twenty	bees - बीस-பீஷ்
hundred	sau - सौ-சௌ
one thousand	ek hazaar - एक हजार-ஏக் ஹஜார்
million	das lakh - दस लाख-தஸ் லாக்

English Numbers	Hindi Numbers
Ordinal Numbers	
first	pahla - पहला -பஹலா
second	doosara - दूसरा-தூஸ்ரா
third	teesara - तीसरा-தீஸ்ரா
fourth	chautha - चौथा-ச்சௌதா
fifth	paanchavaan - पांचवां-பாண்ச்வா
sixth	chhatha - छठा-ச்சடா
seventh	saatavaan - सातवाँ-ஷாத்வா
eighth	aathavaan - आठवाँ-ஆட்வாங்
ninth	nauvan - नौवां-நுவாங்
tenth	dasavan - दसवां-தஷ்வாங்
eleventh	gyarahavaan - ग्यारहवाँ-க்யாரஹ்வாங்
twelfth	barahavaan - बारहवां-பாரஹ்வாங்
thirteenth	terahavaan - तेरहवां-தேரஹ்வாங்
fourteenth	chaudahavaan - चौदहवां-சௌதஹ்வாங்
fifteenth	pandrahavaan - पंद्रहवां-பந்ரஹ்வாங்
sixteenth	solahavaan - सोलहवां-சௌலஹ்வாங்
seventeenth	satrahavaan - सत्रहवाँ-சத்ரஹ்வாங்
eighteenth	atharahavaan - अठारहवाँ-அடாரஹ்வாங்
nineteenth	unnisavaan - उन्नीसवां-உன்றீஷ்வாங்
twentieth	beesavan - बीसवां-பீஷ்வாங்
once	ek baar - एक बार-ஏக் ப்பார்

English Numbers

Hindi Numbers

twice

do baar - दो बार-தோ ப்பார்

PRACTICE-22

संख्याएँ..... हिन्दी शब्द..... Xliteration

0	शून्य	சூன்ய
1	एक	ஏக்
2	दो	தோ
3	तीन	தீன்
4	चार	சார்
5	पाँच	பான்ன்ச்
6	छह	ச்ஹஹ(ச்செஹ்)
7	सात	சாத்
8	आठ	ஆட்
9	नौ	நவ்
10	दस	தஸ்
11	ग्यारह	க்யாராஹ்
12	बारह	பாராஹ்
13	तेरह	தேரஹ்
14	चौदह	சவ்தஹ்
15	पन्द्रह	பன்றஹ்
16	सोलह	சோலஹ்
17	सत्रह	சத்ரஹ்
18	अठारह	அடாறஹ்
19	उन्नीस	உன்நீஸ்
20	बीस	பீஸ்
21	इक्कीस	இக்கீஸ்
22	बाईस	பாஈஸ்
23	तेईस	தேஈஸ்
24	चौबीस	சவ்பீஸ்
25	पच्चीस	பச்சீஸ்
26	छब्बीस	ச்சப்பீஸ்
27	सताईस	ஸத்தாஈஸ்
28	अट्ठाईस	அட்டாஈஸ்

29	उनतीस	உன்தீஸ்
30	तीस	தீஸ்
31	इकतीस	இகடீஸ்
32	बत्तीस	பத்தீஸ்
33	तेँतीस	தைந்தீஸ்
34	चौँतीस	சவந்தீஸ்
35	पैंतीस	பைந்தீஸ்
36	छत्तीस	ச்சத்தீஸ்
37	सैंतीस	சைண்டீஸ்
38	अइतीस	அட்டீஸ்
39	<i>उनतालीस</i>	உன்தாலீஸ்
40	चालीस	ச்சாலீஸ்
41	इकतालीस	இகதாலீஸ்
42	बयालीस	பயாளீஸ்
43	तेँतालीस	தைண்தாலீஸ்
44	चौवालीस	சவ்வாலீஸ்
45	पैंतालीस	பைந்தாலீஸ்
46	छियालीस	ச்சுறியாலீஸ்
47	सैंतालीस	சைந்தாலீஸ்
48	अइतालीस	அட்தாலீஸ்
49	<i>उनचास</i>	உன்ச்சாஸ்
50	पचास	பச்சாஸ்
51	इक्यावन	இக்யாவன்
52	बावन	பாவன்
53	तिरेपन	திரேபன்
54	चौवन	சவ்வன்
55	पचपन	பச்ச்பன்
56	छप्पन	ச்சஹ்ப்பன்
57	सत्तावन	ஷத்தாவன்
58	अड्ठावन	அட்தாவன்
59	उनसठ	உன்சட்
60	साठ	சாட்

61	इकसठ	இக்ச்ட்
62	बासठ	பாசட்
63	तिरेसठ	த்றேசட்
64	चौंसठ	சவ்ன்சட்
65	पैंसठ	பைன்சட்
66	छियासठ	ச்ஹியாசட்
67	सइसठ	சட்ட்சட்
68	अइसठ	அட்ட்சட்
69	उन्हतर	உணஹத்தர்
70	सतर	சத்தர்
71	इकहतर	இக்ஹத்தர்
72	बहतर	பஹத்தர்
73	तिहतर	திஹத்தர்
74	चौहतर	சவ்ஹத்தர்
75	पचहतर	பச்ஹத்தர்
76	छिहतर	ச்ஹிஹத்தர்
77	सतहतर	சதஹத்தர்
78	अठहतर	அதஹத்தர்
79	उनासी	உனாசீ
80	अस्सी	அஷ்ஷீ
81	इक्यासी	இக்யாசி
82	बयासी	பயாஸீ
83	तिरासी	திராஷீ
84	चौरासी	சவ்ராஷீ
85	पचासी	பசாஷீ
86	छियासी	ச்சியாஷீ
87	सत्तासी	ஷத்தாஷீ
88	अड्ढासी	அட்டாஷீ
89	नवासी	நவாஷீ
90	नब्बे	நப்பே
91	इक्यानबे	இக்யான்பே
92	बानबे	பான்பே

93	तिरानबे	த்ரான்பே
94	चौरानबे	சவ்ரான்பே
95	पंचानबे	பஞ்சான்பே
96	छियानबे	ச்ஹியான்பே
97	सतानबे	ஷத்தான்பே
98	अडानबे	அட்தான்பே
99	निन्यानबे	நின்யான்பே
100	सौ	ஷவ்

संख्याएँ हिन्दी शब्द... Xliteration

1000	हजार	ஹஜார்
100000	लाख	லாக்
10000000	करोड़	கரோட்த்

TAMIL TO HINDI LEARNING-17/SIMPLE PRESENT, CONTINUOUS, PERFECT, PERFECT CONTINUOUS TENSE SPEECHES FOR 'WE'

நண்பர்களே!

நாம் இப்பொழுது நிகழ் கால பேச்சுகளையும், கடந்த கால பேச்சுகளையும் மாறி மாறி கற்றுவருகிறோம். தற்பொழுது நிகழ் காலத்தில் நாங்கள் அதாவது ஹிந்தியில் "ஹம்" என்ற பெயர்சொல்லுக்கு நிகழ் காலத்தின் உபகாலங்கலான

1. சாதாரண நிகழ் காலம் (SIMPLE PRESENT TENSE),

2. நிகழ் தொடர்காலம் (PRESENT CONTINUOUS TENSE),

3. நிகழ் முற்றுகாலம் (PRESENT PERFECT TENSE),

4. நிகழ் முற்று தொடர்காலம் (PRESENT PERFECT CONTINUOUS TENSE)

ஆகிய காலங்களில் ஹிந்தி பேச்சுகளை கற்றுக்கொள்ளப்போகிறோம்.

காணா (khana) = to eat- சாப்பிட

பீனா (pina) = to drink- குடிக்க

காணா (jana) = to go- போக

காணா (aana) = to come- வர

கர்னா (karna) = to do- செய்ய (remember this one as it's used in many compound verb forms)

டீனா (dena) = to give- கொடுக்க

லீனா (lena) = to take- எடுக்க

லிக்னா (likhna) = to write- எழுத

படனா (padhna) = to read- படிக்க

சமஜ்னா (samajhna) = to understand- புரிந்து கொள்ள

சமஜ்னா (samjhaana) = to explain- (i.e. to make someone understand)- புரிய வைக்க

சீக்னா (sikhna) = to learn- கற்றுக் கொள்ள

சாதாரண நிகழ் காலத்தில் ஆண்பால் பெயருக்கு தே ஹைங்.

We eat meals - हम भोजन खाते हैं - நாங்கள் சாப்பாடு

சாப்பிடுகிறோம். -ஹம் போஜன் க்காதே ஹைங்.

சாதாரண நிகழ் காலத்தில் பெண்பால் பெயருக்கு தீ ஹைங்.

हम भोजन खाती हैं-ஹம் போஜன் க்காதீ ஹைங்.

நிகழ் தொடர்காலத்தில் பாருங்கள்!

ஆண்பால் பெயருக்கு ரஹே ஹைங்.

We are eating meals- हम भोजन खा रहे हैं -நாங்கள் உணவருந்திக்கொண்டிருக்கிறோம். -

ஹம் போஜன் கா ரஹே ஹைங்.

இதுவே பெண்பால் பெயருக்கு

ஹம் போஜன் கா ரஹிங் ஹைங்.

இனி நிகழ் முற்று கால பேச்சுகளை கவனியுங்கள்!
நாங்கள் இந்த ஹோட்டலில் சாப்பிட்டிருக்கிறோம்.

हम इस होटल में खा चुके हैं

ஹம் இஸ் ஹோட்டல் மே கா சுகே ஹைங்.

हम इस होटल में खाये हैं

ஹம் இஸ் ஹோட்டல் மே காயே ஹைங்.

இங்கே நீங்கள் கா சுகே ஹைங், காயே ஹைங் போன்ற
பயன்பாடுகள் சாப்பிட்டிருக்கிறோம் என்பதற்காக
வந்திருக்கிறது.

நாங்கள் பத்து மணிக்கே சாப்பிட்டுவிட்டோம்.

हम 10 बजे ही खा लिए हैं

ஹம் தஸ் ப்பஜே ஹீ க்கா லியே ஹைங்.

சாப்பிட்டுவிட்டோம் என்பதற்காக லியே ஹைங் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

நண்பர்களே ஒரு மொழியில் ஒரு உணர்வுக்கு
தகுந்தவாறு அவ்வுணர்வுக்கு காரணமான வினைச்சொல் எப்படி பரிணாம
மாற்றமடைகிறது என்பதை கற்றுக்கொள்வதுதான் முதன்மையான காரியம்.
இப்பொழுது சாப்பிட்டிருக்கிறோம் மற்றும் சாப்பிட்டுவிட்டோம் போன்ற
பயன்பாடுகளுக்கு
ஹிந்தியில் வினைச்சொல்லின் மாற்றங்களை
கவனித்து ஹிந்தியை பழகுங்கள்.

அடுத்ததாக நிகழ் முற்றுதொடர்காலத்திற்காக க்கானா என்ற
சொல் எப்படி மாற்றமடைகிறது என்பதை கவனியுங்கள்.
கடந்த பத்து வருடமாக நாங்கள் இந்த ஹோட்டலில்
சாப்பிட்டுக்கொண்டேயிருக்கிறோம்.

We have been eating in this hotel for the past ten years.

पिछले दस साल से हम इस होटल में खाते रहते हैं - பிச்லே தஸ் ஷால் ஷே ஹம் இஸ்
ஹோட்டல் மே க்காதே ரஹதே ஹைங்.

हम अमेरिका जाते हैं

நாங்கள் அமேரிக்கா போகிறோம். -ஹம் அமேரிக்கா ஜாதே ஹைங்.

हम अमेरिका जा रहे हैं. - நாங்கள் அமேரிக்கா போய்க்கொண்டிருக்கிறோம்.
ஹம் அமேரிக்கா ஜா ரஹே ஹைங்.

हम अमेरिका गए हैं.

हम अमेरिका जा चुके हैं.

நாங்கள் அமேரிக்கா போயிருக்கிறோம். -ஹம் அமேரிக்கா க்கயே ஹைங்.
ஹம் அமேரிக்கா ஜா சுகே ஹைங்.

हम अमेरिका जाते रहे हैं.

நாங்கள் அமேரிக்கா போய்கொண்டேயிருக்கிறோம்.
ஹம் அமேரிக்கா ஜாதே ரஹே ஹைங்.

